

சர்வதேச தமிழர் மாநாடு-கனடா 2012
INTERNATIONAL TAMILS' CONFERENCE - CANADA 2012

18 -19 February

Pearson Convention Centre

2638 Steeles Avenue East, Brampton, ON L6T 4L7



கனடியத் தமிழர் தேசிய அவை
National Council of Canadian Tamils
Conseil National de Tamouls Canadien

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org



AVIS

CAR & TRUCK RENTAL

aeroplan

Earn Aeroplan
reward miles with
every rental



Vic Seevaratnam
416 882 5599

Dan Nagarajah
647-892-6009

416 754 2847

4240 Sheppard Ave. E Scarborough (Midland and Sheppard)



அனைத்துலகத் தமிழர் மாநாடு INTERNATIONAL TAMIL CONFERENCE

NCCT HEAD OFFICE
5310, Finch Ave., Unit10, Scarborough On
Tel: 1 866 263 8622, 416 646 7624

Montreal
Tel: 514 605 9870

Edmonton
Tel: 780 457 4090



Canada National Anthem

O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.
With glowing hearts we see thee rise,
The True North strong and free!
From far and wide,
O Canada, we stand on guard for thee.
God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.

கனடியத் தேசிய கீதம்

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ !
உந்தன் மைந்தர்கள் உண்மைத் தேச பக்தர்கள் !
நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்
நீ எழல் கண்டுவப்போம் !
எங்கு உள்ள நாம் ஓ கனடா
நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !
எம்நிலப் புகழைச்சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக !
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !



தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien



As the Chairperson of the National Council of Canadian Tamils (NCCT), it gives me great pleasure to welcome you all to the "International Tamils Conference 2012 - Canada". In the effort to win the Justice and Rights of our brothers and sisters in Sri Lanka, NCCT will continue to create a platform to engage the wider Canadian society and the international community in a constructive manner.

NCCT's primary focus has been to organize Tamil-Canadians in a democratic and cooperative basis and also to bring justice to the Tamil people in Sri Lanka. In the pursuit of the above objective the International Tamil Conference for two days on Feb 18th and Feb 19th 2012 in Canada becomes one of our many efforts.

NCCT values the Canadian government's stand on the Human Rights issue. NCCT would like to request the Canadian government to pursue the same stand until the justice is served to the Tamils in Sri Lanka. NCCT also requests the international community and the United Nations Human Rights Council (UNHRC) to serve justice to the Tamil people who are continuously subjected to oppression even to this date.

I, on behalf of NCCT, would like to take this opportunity to thank the Center for War Victims and Human Rights (CWVHR) who organized the event "International Protection of Human Rights in the 21st century and Its Challenges" on February 18th.

We also thank the Members of Parliament, Members of Provincial Parliament, Councilors, Professors, Human Rights Lawyers, Human Rights activists, and members from the Tamil Diaspora Organizations, some of them who have travelled from abroad to take part in this two day conference.

NCCT also thanks all the Tamil organizations and businesses who sponsored this event. We also thank the many volunteers for their dedication in making this event a success.

Since the inception of NCCT in June 2011, we have been executing many projects to reach our goal. Many of you have joined our efforts and we thank you for your continued support.

Sincerely,

Mohan Ramakrishnan,
Chairperson, National Council of Canadian Tamils.



In the situation where we witness struggles for democracy across this world, we Tamils of the Island of Sri Lanka who went through the largest human rights abuses and genocide of the 21st century welcome the International Human rights Conference being held in Canada.

We hope the conference in Canada will reopen doors so that the UN and its security council as the Canadian government established the International Commission on Intervention and State Sovereignty (ICISS) in September 2000. In February 2001, at the third round table meeting of the ICISS in London, Gareth Evans, Mohamed Sahnoun and Michael Ignatieff suggested the phrase "responsibility to protect" as a way to avoid the "right to intervene" or "obligation to intervene" doctrines and yet keep a degree of duty to act to resolve humanitarian crises.

In December 2001, the ICISS released its report, *The Responsibility to Protect*. The report presented the idea that sovereignty is a responsibility and that the international community had the responsibility to prevent mass atrocities. Economic, political, and social measures were to be used along with diplomatic engagement. Military intervention was presented as a last resort. R2P included efforts to rebuild by bringing security and justice to the victim population and by finding the root cause of the mass atrocities.

In 1948 United Nations Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, Article 2 of this convention defines genocide as "any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life, calculated to bring about its physical destruction in whole or in part; imposing measures intended to prevent births within the group children of the group to another group."

In the 64 years since the United Nation adopted a genocide convention in the wake of the Holocaust, world leaders have failed to prevent the deaths of millions from Biafra and Cambodia to Rwanda, Darfur, Srebrenica, Kosovo, Palestinians, Kurds, and Tamils in Sri Lanka. They have consistently failed to stop genocides not just because they lack political will to intervene, but also because of the norm of genocide itself. If a continuing government-sponsored campaign of mass homicide-in which many thousands have already died and thousands more are likely to die-is occurring, a coalition of countries, sanctioned by major international and regional institutions, should intervene to stop the killing before it gets worse.

The Responsibility to Protect is a United Nations initiative established in 2005. It consists of an emerging norm, or set of principles, based on the idea that sovereignty is not a privilege, but a responsibility. R2P focuses on preventing and halting of crimes: genocide, war crimes, crimes against humanity, and ethnic cleansing, which it places under the generic umbrella term of, Mass Atrocity Crimes.

We would like to bring to the attention of the International Community that these treaties were made to establish peace in the world.

Being part of the conference in Canada we are hopeful that it will create new opportunities to assure security of the people who suffer atrocities not only in Sri Lanka, also in all part of the world where people suffer in the hands of tyranny.

Thiruchchoti.T
President.
La Maison du Tamil Eelam



Volksrat der Eelam Tamilen - Deutschland e. V.

People's Council of Eelam Tamils - Germany (registered)

பேர்மன் ஈழத்தமிழர் மக்கள் சிவை

Vereinsregister Nr. 31006 B

Bundesallee 160 , 10715 Berlin

www.vetd.info | Email: info@vetd.info

Tel: 004903060972472 | Fax: 004903084315033

Berlin, 16th February 2012

Stop Genocide against Tamils – Let Us Work Together for Justice

In today's world, while there is serious debate about humanity and moral duty in the advanced states in the west, yet they are all just only mute spectators even as tens of thousands are killed in different countries, and in some cases, they even protect the perpetrators of war crimes. We have our own example, the genocide of our nation in Tamil Eelam by the Sri Lankan state, with the help of world establishments, which is still continuing. At today's important period the human rights conference takes place.

In that vein, we believe in strongly that for our relations losing their freedom, losing justice and living in their not independent traditional homeland this Conference on Human Rights will strengthen the path to independence and freedom.

The large contribution of the Canadian Tamils in the freedom struggle of Eelam Tamils is well known to all. It is our desire that this conference to be held in Canada strengthens and confirms the unity of Tamils all over the world.

Peoples Council of Eelam Tamils – Germany is very delighted to attend the conference. It is our firm belief that the conference will lead towards a dawn for the Eelam Tamils and we wish a successful outcome.

Gopalapillai Jeyasangar

Chairman

People's Council of Eelam Tamils - Germany



**நெதர்லாந்து தமிழர் பேரவையின்
வாழ்த்துச்செய்தி**

கலங்கி நிற்கும் எம் இனத்தை
கலங்காது காத்திடவே
கனடியத்தமிழர்
காண்கிண்பறார் இத் தமிழர் மாநாடு

அனைத்துலகத் தமிழறிஞருடன்
தமிழர் விடுதலைக்காய்
வேற்று இனமூதறிஞரும் ஒன்றுபட்டு
அருமை மிக்க மாநாட்டை
அமைத்ததற்கு வாழ்த்துப் பல

நற்கருமம் புரிகின்ற
தமிழர் விடுதலைக்காய்
விருப்புடனே உழைக்கின்ற
அனைத்துள்ளங்களுக்கும்
நன்றியுடன் வாழ்த்துக் கூறும்
நெதர்லாந்து தமிழர் பேரவை

நெதர்லாந்து தமிழர் பேரவை
09-02-2012

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி Tamil National People's Front

No.43, 3rd Cross Street, Jaffna

Established:- 20-02-2010

17-02-2012

மதிப்பிற்குரிய

தலைவர்

கனடா தமிழர் தேசிய அவை

வாழ்த்துச் செய்தி

தமிழீழ தேசத்தில் வாழும் மக்களது ஐனநாயக குரல் எவ்வளவுக்கு நசுக்க முடியுமோ அவ்வளவுக்கு சிறீலங்கா அரசு நசுக்கி வைத்துள்ளது. தாயக மக்களது அன்றாட வாழ்கையே சவால் மிகுந்த ஒன்றாக காணப்படுகின்றது. அவ்வாறான சூழலில் மண்ணில் வாழும் மக்கள் தம்மீதான் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், தமது உரிமைகளுக்காகவும் தமது ஐனநாயக குரலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழீழ மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களது ஐனநாயக குரல் நசுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்து வாழும் இரத்த உறவுகளுக்கே உள்ளது. அந்தக் கடமையினை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பல்வேறு கோணங்களில் இருந்து சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தாயக மக்களது விடிவுக்காக குரல் கொடுக்கும் நோக்கில் கனடா தமிழர் தேசிய அவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு தாயக மக்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருவதுடன், தாயக மக்களது பொருளாதார மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருவது பாராட்டத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிக் மகாநாடு நடைபெறவுள்ள மிகவும் முக்கியமான நேரத்தில் கனடா தமிழர் தேசிய அவையின் மகாநாடு நடைபெற ஏற்பாடாகியிருப்பது தமிழ் மக்களது ஐனநாயக குரலை ஒற்றுமையாக சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகின்றோம்.

யுத்தி யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவங்களை மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்தில் இருந்து தமிழ் தேசத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிக் கொணர்ந்து நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்துகின்ற அமைப்புகளுக்கும் உண்டு. அந்தப் பொறுப்பினை நிறைவேற்றுகின்ற செயன்முறைக்கு கனடா தமிழர் தேசிய அவையின் மகாநாடும் வலுச் சேர்க்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

கனேடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் நடைபெறும் மகாநாடு சிறப்புற நடைபெற வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

செ.கஜேந்திரன்

பொது செயலாளர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி



உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் வாழ்த்து

கனடியத் தமிழர் தேசிய அவை எடுக்கும் மனித உரிமை மாநாடு வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைத் தீவைவிட்டுப் பிரிட்டிஷ் அரசு வெளியேறிய 1948 தொடக்கம் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா மன்றத்தின் சிறப்பு விதிகள் அனைத்தும் சிங்களச் சிறிலங்காவில் மண்ணில் புதைக்கப்படுகின்றன. ஈழத்தமிழ் தேசிய இனம் தமிழீழத்தில் தொடர்ந்து தாங்கிவரும் சாவும் துயரங்களும் கண்ணீரும் மனித உரிமை நசுக்கப்படுவதன் அறுவடையேயன்றி வேறில்லை. மனிதவுயிர் சிங்கள இனவெறியரசால் தொடர்ந்து மிதிக்கப்படுவதும் வதைக்கப்படுவதும் கொல்லப்படுவதும் புதைக்கப்படுவதும்

சிதைக்கப்படுவதும் சிங்களச் சிறிலங்காவின் மரபாகிவிட்டது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வின் போது ஒரேநாளில் 40000 (நாற்பதினாயிரம்) தமிழர் படுகொலை செய்யப்பட்டதும் அந்தப் போர்க்காலத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் (150000) அதிகமான தமிழர்கள் சாவைச் சந்தித்ததும் 89000 பெண்கள் கைம்பெண்களானதும் 10000 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளானதும் 15000 தமிழர்கள் பார்வையிழந்து குருடானதும் கடந்த 30 ஆண்டுகள் விடுதலைப்போரில் (250000) இரண்டரை லட்சம் தமிழர் வீடுகள் சிங்கள வெறியர் குண்டு வீச்சில் தரைமட்டமானதும் பச்சை மனிதவுரிமை மீறலேயாகும்.

முள்ளிவாய்க்கால் போரின்போது “எங்கள் போர் புலிகளுக்கெதிரானதே அல்லாமல் தமிழருக்கு எதிரானதல்ல” என்று மகிந்த ராஜபக்ஷா முழங்கினார். முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின் கடந்த மூன்று ஆண்டுகள் தமிழீழத்தில் நடப்பது என்ன? புலிகளை முடித்தாகிவிட்டது என்றுமகிந்த ராஜபக்ஷா சொல்கிறார். அது உண்மையானால் இன்று அவர் நடத்திக்கொண்டிருக்கும் போர் யாருக்காக? அவர் தமிழர்களைத் தொடர்ந்து இன அழிப்புச் செய்கிறாரா? இல்லையா? திட்டமிட்டுத் தமிழீழத்தில் நிகழும் சிங்களக் குடியேற்றம் தமிழருக்கெதிரான போர் நடவடிக்கையா? இல்லையா? தமிழீழத்தில் தொடர்ந்து நிகழும் சிங்கள இனவெறியர்களின் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழருக்கெதிரான போர் நடவடிக்கையா? இல்லையா? இன்றும் வெள்ளை வண்டிகளில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவதாகவும் காணாமல் போவதாகவும் செய்திகள் வருகின்றனவே இது தமிழருக்கெதிரான போர் நடவடிக்கையா? இல்லையா? மனித உரிமை மீறல் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு இலங்கைத் தீவில் மலையாள உயர்ந்திருக்கிறது.

பேச்சுரிமை முதன்மையான மனித உரிமையாகும். இன்று தமிழீழத்தில் தமிழர்கள் தங்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி வாய் திறந்து பேசமுடியுமா? பேசினால் அவர்கள் அடுத்த நாள் உயிரோடிருக்க முடியுமா? மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே மனித உரிமை மீறும் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்க முடியாமல் ஊமைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் தாயகமான தமிழீழம் என்ற சொல்லை உச்சரித்தாலே தலை பறிபோய்விடுமோ என்று அஞ்சும் நிலை அவர்களுக்கே இருக்கிறது. இது உலகமகா மனித உரிமை மீறலாகும்.

தமிழீழ மக்கள் மனித உரிமை மீறலுக்கு இரையாகும் இக்கொடுமையிலிருந்து அவர்களை உலக நாடுகளும் அரசுகளும் காத்திட முன்வரவேண்டும். ஐ.நா.மன்றம் வெளியிடும் இலங்கை மனித உரிமை குறித்த ஆய்வறிக்கைகள் வெறும் வெற்றுக் காகிதங்களாகிவிடுகின்றன. காலத்தை இழுத்தடித்து இத்தகைய வெறும் சத்தங்கள் தமிழீழ மக்கள் தொடர்ந்து காயப்படவும் துடிதுடிக்கவும் செய்துவிடுகின்றன. மனச்சாட்சியுள்ள உலக நாடுகள் ஐ.நா.மன்றத்தில் சிங்கள இனவெறி அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும்.

கனடாவில் நிகழும் மனித உரிமை மாநாடு உலகத் தமிழ் மக்களின் கண்ணீரையும் செந்நீரையும் விம்மலையும் பெருமூச்சையும் கருத்திற்கொண்டு மனித உரிமை மீறலுக்கு எதிரான வலிமைமிக்கத் தீர்மானங்களை நிறைவேற்றும்பென்றும் போராட்ட வடிவங்களுக்குத் திட்டமிடும் என்றும் நம்புகிறேன். மாநாடு வெற்றிபெற மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி

காசி ஆனந்தன்

17. பெப்ரவரி. 2012

NDP + NDP

BRIANTOPP

Let's Get The Job Done

Mohan Ramakrishnan
Chairperson
National Council of Canadian Tamils

Dear Mohan Ramakrishnan,

As a candidate for the leadership of the New Democratic Party of Canada, I want to extend my support to the Tamil International Forum on Human Rights.

More than 64 years after the United Nations Declaration on Human Rights, abuses are still far too frequent in many parts of the world. My party has always stood with your community in calling for an independent investigation of violence against Tamils, so many of whom we are proud to welcome as Canadian citizens.

Our late leader, Jack Layton, built strong ties with the community in calling for justice and a final political solution in Sri Lanka. I am committed to continuing and strengthening that support.



Brian Topp

Candidate for leader of New Democratic Party of Canada
Former President New Democratic Party of Canada

BRIANTOPP.CA

UFCW Authorized by the Official Agent of the Brian Topp Campaign

Safeguarding Workers' Rights

TWA



Tamil Workers Alliance

தமிழ் தொழிலாளர் ஒன்றியம்

HAVE YOU BEEN INVOLVED IN AN ACCIDENT? KNOW YOUR RIGHTS!

Call us first even before your Insurance Company



**Medical Treatment, Income Replacement
Care Giver House Keeping & Attendant Care**

WE WILL HELP YOU
BENEFITS FOR : Employees, Students, Pedestrians, Housewife, Visitors,
Cyclists and even the Unemployed

ACCIDENT BENEFITS EXPERTS

Call

Wijay or Kumar

416-293-2111

www.AbleAccidentBenefits.com



MACTAX CANADA INC.

FAST ACCURATE CONFIDENTIAL

Macmillan Mariathas

Manager, Tax services

DIR: 647-818-7665

(Brimley & Eglinton)

2645 Eglinton Avenue E, Unit #2, Scarborough, ON, M1K 2S2

Tel : 416-267-9244 Fax: 416-267-9249

www.mactaxcanada.com ■ mactaxcanada@gmail.com

RRSP & TAX season is here!!



**WE CAN HELP ARRANGE LOANS FOR RRSP &
INVEST IN MOST TRUSTED FUNDS.**

- ✓ PROTECT YOUR FAMILY! ANY KIND OF INSURANCE LIFE, CRITICAL ILLNESS, DISABILITY, LONG TERM CARE, & TRAVEL INSURANCES
- ✓ WE DEAL WITH MOST OF THE FINANCIAL INSTITUTIONS
- ✓ START CONTRIBUTING TO RESP IN YOUR CHILD'S NAME IMMEDIATELY WHEN HE OR SHE IS BORN.
- ✓ ACCOUNTING AND BOOKKEEPING FOR SMALL TO LARGE CORPORATIONS.
- ✓ INVESTMENT ADVICE!

**20th YEAR
CELEBRATION**

100 Coppard Ave.
Markham, ON L3S 2S6
Email: info@kuberaaccounting.com
Office: 905 201 0896
Mobile: 416 897 0897
Fax: 647 438 5175

**K A KUBERA
T S ACCOUNTING & TAX SERVICES**

Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka

U.N. ADVISORY PANEL SUBMISSION

This submission is endorsed by the below groups and individuals:

- Canadian Federation of Students
- Canadian Federation of Students Ontario- Hamid Osman, National Executive Representative
- Canadian Labour Congress
- Canadian Peace Alliance
- Canadian Tamil Youth Alliance
- Canadian Union of Public Employees (CUPE) Local 1281
- Conservative MP Patrick Brown
- Liberal MPP Glen Murray
- New Democratic Party of Canada (NDP) Leader MP Jack Layton
- New Democratic Party of Canada (NDP) MP Paul Dewar (Foreign Affairs Critic)
- Ryerson Students Union, Local 24 Canadian Federation of Students
- Toronto Coalition to Stop the War
- University of Toronto Students Union, Local 98 Canadian Federation of Students
- Waterloo STAND (Student Coalition for Genocide Intervention)
- Waterloo Young Liberals
- York Federation of Students, Local 68 Canadian federation of Students
- Tamil Students Association Carleton University/ University of Ottawa
- Tamil Students Association Guelph University/Humber College
- Tamil Students Association McMaster University
- Tamil Students Association Ryerson University
- Tamil Students Association Seneca College
- Tamil Students Association University of Toronto Mississauga Campus
- Tamil Students Association University of Toronto Scarborough Campus
- Tamil Students Association University of Toronto St. George Campus
- Tamil Students Association University of Waterloo
- Tamil Students Association York University

National Council of Canadian Tamils (NCCT)

5310 Finch Avenue East,

Scarborough Ontario M1S 5E8

Tel: 1.866.263.8622

Email: info@ncctcanada.ca

Website: www.ncctcanada.ca

Krisna Saravanamuttu-National Director/Spokesperson

krisna@ncctcanada.ca

Tel: 1.647.448.0576

Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka

Introduction

After decades of fighting, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Government entered an internationally monitored Cease Fire Agreement (CFA) in 2002. In 2006, the Government unilaterally ended the agreement and the hostilities intensified between the two warring parties. In 2008, President Mahinda Rajapaksa would foreshadow his disregard for the suffering of the Tamil people living in the Vanni by ordering United Nations and international aid organizations to leave the area immediately. With aid organizations and foreign media banned from the Vanni, the Government and its Armed Forces then proceeded to indiscriminately and continuously attack the Tamil civilian population in an attempt to eliminate the LTTE.

Allegations of war crimes against Tamil civilians are abundant. In a report entitled *War Crimes in Sri Lanka*, the International Crisis Group exposes the Sri Lankan Government for consistently misleading the international community on the number of civilians trapped in the combat zone. It reveals that tens of thousands of Tamil civilians endured a calculated plan involving shelling of civilian populations, hospitals, deprivation of food and essential medical supplies. (International Crisis Group, 2010). Leaked UN documents reveal 116 persons died each day in April 2009 (Permanent People's Tribunal, 2010), and the final weeks of the onslaught saw at least 20,000 Tamil civilians killed (Philp, 2009). A video footage obtained by Channel 4 News in the UK exposes members of the Sri Lankan Armed Forces engaged in execution style killings of Tamil prisoners. In a January 2010 report, the UN Special Rapporteur on Extrajudicial Killings, Philip Alston, authenticated the video and called for an international war crimes investigation (ICG, 2010). The last months of the Sri Lankan Armed Forces' assault on Tamil civilians are perhaps one of the worst massacres in recent memory.

Not only are these allegations made against the Sri Lankan Government atrocious, but they also represent grave breaches of the Geneva Conventions of 1949 - which stipulate that individuals are held accountable for war crimes committed against prisoners of war (POWs), combatants, or civilians. Precedents set by tribunals such as the International Military Tribunal (IMT) of Nuremberg, the International Criminal Tribunal on Yugoslavia (ICTY), and the International Criminal Tribunal on Rwanda (ICTR), establishes that those in positions of civilian and military authority are to be held individually responsible for war crimes. This precedent of individual accountability is a guiding principle in upholding international law. Therefore the National Council of Canadian Tamils (NCCT) urges an international inquiry into the massacre of thousands of Tamils by the Sri Lankan Armed Forces to ensure individual accountability for war crimes and to enforce international law for which there is a precedent.

Individual Accountability in Nuremberg, Yugoslavia and Rwanda

The demand for an international system of accountability came when the world learned and was appalled by the crimes committed during WWII. The International Military Tribunal (IMT) of Nuremberg was the first to establish individual criminal responsibility for war crimes (Ratner, Abrams, 2001). An IMT ruling established that “crimes against international law are committed by [people], not by abstract entities, and only by punishing individuals who commit such crimes can the provisions of international law be enforced.” (Gutman, Rieff, Dworkin, 2007, p. 132). In subsequent years, the UN sought to develop a universally binding penal code to prohibit certain actions during armed conflicts. However, Cold War tensions forced several decades to pass before the desire once again emerged for an international system of accountability.

As Cold War tensions were melting, genocide was simmering. Yugoslavia began to boil with tension under the leadership of Slobodan Milosevic whom the International Criminal Court (ICC) prosecutor claims “endorsed a Serbian nationalist agenda and exploited a growing wave of Serbian nationalism in order to strengthen his rule” (Maogoto, 2007, p. 25). The massacres of the conflicts in Slovenia, Croatia, Bosnia, Kosovo, and Yugoslavia are well documented. On February 11, 1993 the UN Security Council declared violations of international humanitarian law in Yugoslavia posed a “threat to international peace and security”. Pursuing this further, on May 25, 1993, the Security Council passed Resolution 827 and thereby created the International Criminal Tribunal on Yugoslavia (ICTY). The jurisdiction of the ICTY focused on serious violations of international humanitarian law, genocide, crimes against humanity, and breaches of the Geneva Conventions of 1949 (United Nations Security Council, 1993). The

ICTY held individuals responsible for crimes intolerable by the international community. In her opening remarks, the Chief Prosecutor Carla Del Ponte declares, “The Milosevic trial gives the most powerful demonstration that no one is above the law or beyond the reach of international justice”. The ICTY would lay 66 charges of grave breaches of Geneva Conventions, 22 charges of violations of the law and customs of law, 24 charges of crimes against humanity, and 2 counts of genocide (Ball, 2002, p. 38). Milosevic would be held criminally accountable as an individual for his atrocities.

While turmoil grasped Yugoslavia, Rwanda was engulfed in chaos. Since colonial times, the country was simmering with ethnic tension; but between April and June 1994, an estimated 800,000 Tutsis were killed within 100 days (Chuter 2003). The mass slaughter was said to have been triggered when Rwanda’s Hutu President’s plane was shot down and he was killed. His killing was seen as retaliation to a power-sharing deal between the Hutus and Tutsis established in the Arusha Accords (Chuter, 2003). In response, UN Resolution 955 established the International Criminal Tribunal for Rwanda, otherwise known as the ICTR. The statute establishing the ICTR indicated that genocide¹, war crimes and crimes against humanity were applicable even though the Rwandan conflict was a domestic one (United Nations Security Council, 1994). The first international genocide conviction was reached with the conviction of Jean-Pal Akoyesu, the former mayor of the Taba commune from April 1993 to July 1994. In September 1998, the ICTR sentenced former Rwandan President Jean Kambanda. Consequently, the UN Secretary General declared the ruling as a “defining example of the ability of the United Nations to establish an effective legal order and the rule of law” (Lattimer, Sands, 2003, p. 41). The ICTY and ICTR, as emerging developments in upholding international law, were rooted in this principle of individual accountability and in the case of Rwanda, that it could be applied even to a “domestic conflict”.

¹ The Tamil population mainly resides in the north and east of the island of Sri Lanka. Their language, religion, and culture distinguish them from other groups living in the region and the country. Successive Sri Lankan government marginalized the Tamil population through violent persecution and systemic discrimination. The European Centre for Constitutional and Human Rights alleges that evidence would suggest attempted genocide against the Tamil people. Consequently, "[a] through investigation is essential to confirm suspicions [of genocide]" (EECHR, 2010).

Intentional Targeting of Tamil Civilians

The author of this submission interviewed two eyewitnesses who provided in-depth accounts of their experiences in the conflict zone from February 2007 to May 2009. Vijay (pseudonym) was a volunteer from abroad engaged in humanitarian work with International and local Non-Governmental Organizations (NGOs). Nishanthan (pseudonym) lived in the Vanni with his family. The identities of the witnesses will remain anonymous for their protection, but should there be an internationally mandated inquiry that guarantees witness protection, they have stated that they would be willing to come forward. Each witness provided a detailed narration of the indiscriminate shelling of civilian populations, specifically in the supposed 'No Fire Zones' (NFZs) and hospitals.

According to international law, there is an allowance for collateral damage as long as there is a balance between the perceived military advantage and the objective damage or loss of lives (Gutman, Rieff, Dworkin, 2008). However, even in those cases, sufficient warning must be provided to the civilian population before the commencement of any attacks (ICRC, 2010). Detailed reports, by sources like the US Department of State, confirm that no warnings were ever provided prior to the bombings that targeted the civilian population in the Vanni region (U.S. Department of State, 2009).

In the case of Sri Lanka, not only were there no warnings, but the Government also encouraged thousands of civilians to seek refuge in designated No Fire Zones (NFZs). Nishanthan confirms that the Armed Forces directed the civilian population by radio announcements to the various NFZs. High civilian concentrations emerged when,

in late January 2009, the Sri Lankan Armed Forces took control of LTTE administered areas, diminishing the size of the conflict zone. From late January to May 2009, three separate safe zones were declared: the first NFZ was 35 sq km; the second NFZ was only 14 sq km; and the third and final NFZ was a mere 6 sq km containing over 100,000 civilians (ICG, 2010). Despite encouraging civilians to seek safety in these areas, the Sri Lanka government held little regard for the internally displaced population, as they allowed indiscriminate assaults in all three areas, contrary to international law². Nishanthan observed, "Safety zones were never controlled by the Sri Lankan Army. They were allotted for us by the Sri Lankan government within the LTTE zone." A reasonable conclusion, then, is that the Sri Lankan government deliberately directed the civilian population into areas to be attacked. Human Rights Watch argues, "By creating the zone, government forces took on a greater obligation to ensure that they spared civilians from the effects of attacks." Even if there were LTTE cadres within the area the civilian population is still entitled to an advance warning that the area is no longer considered a NFZ so that they may choose to leave (HRW, 2009). Nishanthan said that civilians were never given any advance warnings, but often saw government drones surveying the skies for several hours before bombing the areas.

Eventually, despite repeated denials by the Sri Lankan Government, Palitha Kohona, Foreign Ministry Secretary, when confronted with UN satellite images exhibiting craters inside the safe zone, finally admitted to bombing the safe zones (Aljazeera, 2009). Vijay also confirms that during the final weeks of February there were a high number of killings and injuries in the areas. He said that civilians in the NFZs came under four types of attacks: Kfir bombings including cluster bombings, RPG shell attacks including multi-rocket launchers, arbitrary riddle shootings and missile attacks from the sea side. Both the Sri Lankan Government and the interviewed witnesses confirm that the Sri Lankan Armed

Forces attacked the civilian populations within their own declared safe zones.

² Indiscriminate attacks are a violation of 1977 Additional Protocol I of the Geneva Conventions: “Parties to conflict shall at all times distinguish between the civilian population and combatants and between civilian objects and military objectives and accordingly shall direct their operations only against military objectives” (ICRC, 2010).



The Government also claimed the civilian populations within the NFZs were less than one third of their actual size despite information to the contrary from the ICRC. An example of this is, despite the ICRC’s insistence, in early spring 2009, that the population remaining in the Vanni was 330,000 people; the Government declared that only 70,000 people remained. Using an intentionally inaccurate count of the civilian population, the Government refused to send sufficient medical supplies and basic necessities such as food (ICG, 2010). Hospitals were buckling under the weight of an increased number of injured and fatally wounded civilians. Vijay attests, “During these times clean drinking water, toilet facilities, food, and medical supplies [were] a big problem.” Nishanthan recalled, “The Hospital was flooded with the wounded.... there was no room for everyone and operations were not being done on tables. Most of the victims had shrapnel wounds from shell injuries...many were crying and shocked... my own wounds were bandaged without antiseptic.” The Sri Lankan Government intentionally herded thousands of civilians into so-called NFZs, proceeded to attack those areas despite the civilian nature of those targets, and then denied basic necessities – all in violation of international humanitarian law.

The International Crisis Group accuses the Sri Lankan Government and its Armed Forces of committing war crimes. The Crisis Group explains that it is a war crime to “intentionally direct attacks against the civilian population as such or against individual civilians not taking part in hostilities.” There is evidence that the Sri Lankan Government had access to information like “aerial images, direct lines of sight and many communications from the UN, ICRC and others” which demonstrates that they ought to have known about the civilian nature of the attacks. Nevertheless, the ICG charges, “These were not one-off shelling incidents. It was a pattern of behavior over months in which the Government and security forces were told repeatedly that they were shelling civilians and they chose to continue doing so and simply say they were not” (ICG, 2010). Moreover, NFZs were not the only sites that were supposed to be protected and yet saw repeated attacks.

Hospitals are given special protection under the Geneva Conventions and are exempt from attack. They can however lose their protected status only if they are being “used to commit hostile acts outside their humanitarian function.” (ICRC, 2010). Credible reports from international human rights groups and the interviewed eyewitnesses attest that there were no LTTE members fighting from within the hospitals³. Information compiled by Human Rights Watch from interviews with aid agencies and eyewitnesses demonstrate that from December 15, 2008 to February 10, 2009 there was a pattern of bombing hospitals; the Mullaitivu, Vaddakachchi, Kilinochchi, PTK, UDK, and Ponnampalam hospitals were shelled on numerous occasions. Vijay recalls such an incident: on February 5, 2009 at 10am the area surrounding the UDK hospital came under heavy shelling by the Sri Lankan Armed Forces.

³ The International Crisis Group in its report “War Crimes in Sri Lanka” maintains that the “mere presence of a wounded combatant or LTTE doctors would have no effect on a hospital’s protected status: (ICG, 2010). However, Nishanthan observed that there were no LTTE cadres in the hospitals he had been to for they had their own hospitals”.

He said that: “I took [some of the victims] to the hospital immediately to see even the hospital was hit by shells and several people there were injured. I saw even [a] couple of ambulances [were] severely damaged and medicine scattered all over the place. I can’t even tell the number of casualties but there were many.” It is contrary to the principles of the Geneva Conventions for the Sri Lankan Armed Forces to have attacked hospitals and the civilians within them without reason or warning.

The Sri Lankan Government cannot deny that ample knowledge existed about the location of the hospitals, their special status, and that the Armed Forces were still attacking them. In most cases, medical staff sent GPS coordinates to both the Sri Lankan Armed Forces and the LTTE. The International Committee of the Red Cross (ICRC) provided multiple warnings to the Sri Lankan Government about targeting hospitals. On February 1, 2009, when the Security Forces shelled the PTK hospital multiple times, the ICRC subsequently issued a press release indicating that the hospital had been shelled with 500 patients inside. On February 2 and 3, the Sri Lankan Forces bombed the PTK hospital and when pressed for answers, Sri Lankan Defense Minister, Gotabaya Rajapaksa, confirmed that anything outside of the safe zone, including the Government run PTK hospital, would be “a legitimate target” (TamilNet, 2009). With attacks escalating on February 4, medical staff evacuated the PTK hospital and established a makeshift hospital in the village of Putumattalan (an area that would eventually be declared part of the second NFZ on February 12). The medical nature of the new hospital was more than clear: UN vehicles and flags were set up nearby while the hospital flew the widely recognized flag of the Red Cross on a white background. The new hospital would not be spared and was shelled on February 17. The ICRC swiftly released a dire warning in yet another statement: “...shelling is coming close...patients [are] dead because the place was hit by shells”, said Sophie Romanens, ICRC spokesperson (Human Rights Watch,

2009). Hospitals continued to be bombed by the Armed Forces up until the end of the war on May 19, 2009.



Similarly, on May 13, the Sri Lankan Armed Forces carpet-bombed the entirety of the Mullivaikkaal strip where tens of thousands of innocent civilians were taking refuge as they were displaced from one part of the Vanni to another⁴. Vijay, who was assisting the injured at that time, recalls that a “shell hit the hospital premises” even though “the hospital was very busy with outpatients and inpatients. Vijay said “the dead and injured were scattered all over the place... [with] at least 50 torn out dead bodies and more than [one] hundred injured. Some of the injuries were horrific”⁵. There needs to be accountability for these horrors and top military and civilian leaders holding command are responsible in allowing these incidents to happen.

⁴ Vijay described how civilians were constantly on the run, as they would flee shelling by the Armed Forces. He said, “The war escalated in July 2008 starting from Mannar. From this time mass scale displacement started...[The] IDPs ended up in the Mullivaikkaal camps in May 2009”

⁵ Additional Protocol I of the Geneva Conventions defines indiscriminate bombing as a “bombardment that treats as a single military objective a number of military objectives located in a city, town, village, or other areas containing a similar concentration of civilians or civilian objects” (ICRC, 2010)

Sri Lanka’s Need for an International Inquiry

Amnesty International in a report entitled, *Twenty Years of Make-Believe: Sri Lanka’s Commissions of Inquiry*, provides a detailed analysis of two decades of Sri Lanka’s Commissions of Inquiry and judicial inquiries—often compelled by domestic and international pressure. It seems that in every case, the results of Sri Lanka’s own

internal investigations have proved unfruitful. According to Human Rights Watch in its report *Legal Limbo: The Uncertain Fate of Detained LTTE Suspects in Sri Lanka*, despite over 20,000 enforced disappearances from 1980-2000 (Human Rights Watch, 2010), there have been less than 30 convictions for abductions and wrongful confinements (Amnesty International, 2009). The report comes to the unequivocal conclusion that both Commissions of Inquiry and the Sri Lankan judicial system are subject to political pressure, lack effective witness protection, turn a blind eye to conflicts of interest and promote impunity. The Amnesty report describes a lack of political will to deal with human rights violations in the island means that “impunity has long been the rule” because “Sri Lankan governments wanted it that way” (Amnesty International, 2009). As a result, there is not much hope for the Sri Lankan government’s newest attempt to evade international scrutiny for its conduct during the last stages of the war.

The establishment of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) is another facade. The US Ambassador to Sri Lanka agrees, “There are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power”. She continues on to point out that the situation is “further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country’s senior civilian and military leadership, including President Rajapaksa and his brothers and opposition candidate General Fonseka” (Embassy of the United States Sri Lanka & The Maldives, 2010). Indeed, three of the most well-known human rights organizations in the world—Human Rights Watch, Amnesty International, and the International Crisis Group—have publicly rejected the LLRC’s invitation to appear before the panel in a strongly worded letter:

“While we would welcome the opportunity to appear before a genuine, credible effort to pursue

accountability and reconciliation in Sri Lanka, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) falls far short of such an effort. It not only fails to meet basic international standards for independent and impartial inquiries, but it is proceeding against a backdrop of government failure to address impunity and continuing human rights abuses. Our three organisations believe that the persistence of these and other destructive trends indicates that currently Sri Lanka’s government and justice system cannot or will not uphold the rule of law and respect basic rights.” (TamilNet, 2010).

Given Sri Lanka’s inability to produce fair and just results, an international inquiry is necessary to uphold international standards of conduct during war and seek justice for Tamil civilians brutally murdered by the Sri Lankan Armed Forces.

Conclusion

In Nuremberg, Yugoslavia, and Rwanda, holding individuals criminally culpable for violations of international law were seen as central to the peace process. In all three cases there was a focus on the leadership—not nations or ethnic groups—to demonstrate responsibility and accountability. Although the international laws of war transcend borders, national tribunals established by treaties and customary law promote domestic courts as the primary site for trials of the accused. (Ratner, Abrams, 162). In the case of Sri Lanka, however, an international inquiry may be the only option for determining individual accountability for grave breaches of the Geneva Conventions.

The National Council of Canadian Tamils (NCCT) strongly urges the United Nations Panel of Experts to help break Sri Lanka’s culture of impunity and bring justice to tens of thousands of innocent civilians targeted by the Sri Lankan Armed Forces. We ask for an international inquiry, given the absence of genuine political will for domestic investigations in the island of Sri Lanka. The purpose of this exercise is not to invoke vengeance or retribution. Instead, a

recommendation from the Panel of Experts for international penal action will help to ensure the right of all human beings to live in peace and dignity - regardless of one's race or creed. Immunity for those in command control in the Sri Lankan Armed Forces—including Defense Secretary Gotabaya Rajapaksa and his brother the Commander and Chief President Mahinda Rajapaksa—will be a major set back to global justice and the credibility of the United Nations. According to the International Crisis Group, many other countries are now investigating “the Sri Lankan option” which involves the use of “unrestrained military action, refusal to negotiate, [and a] disregard for humanitarian issues—as a way to deal with insurgencies and other violent groups” (International Crisis Group, 2010, p. 2). Progress made through the three international trials of the twentieth century will be reversed if civilian and military leaders view the “Sri Lankan option” as a viable one.

Despite repeated assurances, two years after the war ended, President Mahinda Rajapaksa has yet to bring forward a legitimate political solution to address the grievances held by the Tamil people for six decades⁶. Instead, close to 30,000 Tamil civilians continue to languish in government internment camps where they are denied the freedom of movement or the ability to voluntarily leave the camps; and have very little access to medicine, adequate food, and potable water. Reports of enforced disappearances, extrajudicial killings, and sexual violence—in violation of the UN Guiding Principles on the Internally Displaced—are commonly reported (Amnesty International, 2009). Approximately 11,000 Tamils accused of being former LTTE cadres are being held in secret Sri Lankan dungeons with no access to a fair trial or legal counsel, contrary to the principles of international law (Human Rights Watch, 2010)⁷. Accountability for human rights violations must be upheld to maintain peace and security and to avoid another protracted and brutal conflict within the island: there will be no lasting peace without justice.

⁶ A failure to act on serious political, social, and economic grievances of the Tamil people led to a 30 year conflict in the island of Sri Lanka which saw over 70,000 people killed since 1983, never mind the thousands many who perished during anti-Tamil and Muslim pogroms with the collusion of government officials and police. Marginalized for decades through discriminatory policies like denied citizenship, parity of language status, and the right to education, peaceful political organizing in the early decades after the independence of Ceylon from colonial Britain were led by Tamil political leaders like SJV Chelvanayagam—a devotee of non-violent civil disobedience. In response the chauvinistic Government of the day ignored rights won in the parliament and clamping down on civil dissent—peaceful sit-ins were met with unlawful arrest, police brutality, or gun fire. Regardless of the varying opinions of the LTTE, the denial of the rule of law and a disregard for human rights affirms Gandhi's declaration that “violence breeds violence.”

⁷ Leaked US embassy cables show that US Ambassador to Sri Lanka, Patricia Butenis, questioned if any trial held for “thousands of mid- and lower-level ex-LTTE combatants” would “meet international standards” (Embassy United States Sri Lanka & The Maldives 2010).

References

1. Amnesty International. (2009). *Twenty years of make-believe: Sri Lanka's commissions of inquiry*. Retrieved from <http://www.amnesty.org/en/library/info/ASA37/005/2009/en>
2. Amnesty International. (2009). *Unlock the camps in Sri Lanka: safety and dignity for the displaced now*. Retrieved from <http://www.amnesty.org/en/news-and-updates/news/unlock-camps-sri-lanka-20090807>
3. Ball, H. (2002). *War crimes and justice*. California: ABC-CLIO, Inc.
4. Chuter, D. (2003). *War crimes: confronting atrocity in the modern world*. Colorado: Lynne Rienner Publishers, Inc.
5. Embassy of the United States Sri Lanka & The Maldives. (2010). *Sri Lanka war-crimes accountability: the Tamil perspective*. Colombo. Retrieved from <http://cablegate.wikileaks.org/cable/2010/01/10COLOMBO32.html>
6. European Centre for Constitutional and Human Rights. (2010). *Study on criminal accountability in Sri Lanka as of January 2009*. Retrieved from www.ECCHR.eu
7. Gutman, R., Rieff, D., Dworkin, A. (Eds.). (2007). *Crimes of war: what the public should know revised and updated edition*. New York: W.W. Norton & Company.
8. Human Rights Watch. (2009). *Sri Lankan Army and LTTE abuses against civilians in the Vanni*. New York. Retrieved from <http://www.hrw.org/en/reports/2009/02/19/war-displaced>
9. Human Rights Watch. (2010). *Legal limbo: the uncertain fate of detained LTTE suspects in Sri Lanka*. Retrieved from <http://www.hrw.org/en/reports/2010/02/02/legal-limbo-0>
10. International Committee of the Red Cross. (2010). *The Geneva Conventions of 1949 and their additional protocols*. Retrieved from <http://www.icrc.org/eng/war-and-law/treaties-customary-law/geneva-conventions/index.jsp>
11. International Crisis Group. (2010). *War crimes in Sri Lanka*. Retrieved from <http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx>

12. Lattimer, M., Philippe, S., (Eds). (2003). *Justice for crimes against humanity*. Oxford: Hart Publishing.
13. Maogoto, J. (2007). *War Crimes and realpolitik: international justice from world war I to the 21st century*. London: Lynne Rienner Publishers.
14. Permanent People's Tribunal (2010). *People's tribunal on Sri Lanka*. Retrieved from http://www.apdh-argentina.org.ar/relaciones_internacionales/2010/People's_Tribunal_On_Sri_Lanka_-_Final_Report.pdf
15. Philp, C. (2009). The hidden massacre: Sri Lanka's final offensive against Tamil Tigers. *The Times*. Retrieved from <http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6383449.ece>
16. PTK hospital, legitimate military target. (2009). *Tamil Net*. Retrieved from <http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28274>
17. Ratner, S. & Abrams, J. (2001). *Accountability for human rights atrocities in International Law*. New York: Oxford University Press.
18. Rights groups flay LLRC, say whitewashes War Crimes. (2010). *Tamil Net*. Retrieved from <http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32971>
19. Sri Lanka admits bombing safe zone. (2009). *Aljazeera*. Retrieved from <http://english.aljazeera.net/news/asia/2009/05/20095141557222873.htm>
20. United Nations Security Council. (1993). *Resolution 827*. Retrieved from <http://www.un.org/Docs/scres/1993/scres93.htm>
21. United Nations Security Council. (1994). *Resolution 955*. Retrieved from <http://www.un.org/ictt/english/Resolutions/955e.htm>
22. U.S. Department of State. (2009). *Report to Congress on incidents during the recent conflict in Sri Lanka*. Retrieved from <http://www.state.gov/documents/organization/131025.pdf>



December 11, 2010

The U.N. Advisory Panel

**Re: Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka
National Council of Canadian Tamils Submission to the U.N. Advisory Panel**

The Canadian Peace Alliance (the CPA) is Canada's largest umbrella peace organization. Since its foundation in 1985, the organization has been helping member groups to act as a broad network, in order to provide a strong, coordinated voice for peace issues at the national level. The CPA believes in the right of all human beings to live in peace and dignity.

The CPA supports the National Council of Canadian Tamils Submission to the U.N. Advisory Panel, written by Krisna Saravanamuttu – National Director / Spokesperson and entitled “Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka”.

This submission exposes the horrors suffered by the Tamil people at the hands of the Sri Lankan Armed Forces and provides clarity to the ongoing conflict in Sri Lanka. This submission is not asking for revenge or retribution.

The Sri Lankan government has, and continues to commit Genocide and War Crimes and has consistently mislead the international community, repeatedly breached the Geneva Conventions, and made mockery of precedents set by the International Military Tribunal of Nuremberg, and the International Criminal Tribunals on Yugoslavia and Rwanda.

The CPA urges the U.N. Advisory Panel to give deep consideration to this submission and to work to ensure an international inquiry into the massacre of thousands of Tamils by the Sri Lankan Armed Forces, in effort to ensure that one of the worst massacres in recent memory does not go unaccounted for and to uphold the rule of law and ensure the right of all people to live in peace and dignity.

Sincerely,



Sid Lacombe, Coordinator, Canadian Peace Alliance



JACK LAYTON, MP, DÉPUTÉ
TORONTO — DANFORTH
LEADER, NEW DEMOCRATIC PARTY
CHEF, NOUVEAU PARTI DÉMOCRATIQUE

December 14, 2010

United Nations Panel of Experts on Sri Lanka

Dear Panellists,

On behalf of the New Democratic Party of Canada, we urge the United Nations Panel of Experts on Sri Lanka to carefully review this submission by the National Council of Canadian Tamils and give full consideration to its important recommendations.

We thank the authors of this submission for their deep commitment to international law and their trust in the UN process as the best means of seeking justice and building a lasting peace.

The allegations of war crimes committed during the bloody civil war in Sri Lanka require full investigation. The violators of international and humanitarian laws must be held to account. Ending the culture of impunity is the first step down the long path towards peace and reconciliation.

It is our belief that the establishment of a transitional justice mechanism is a fundamental step in a roadmap for peace, stability, and reconciliation. Once again, we urge you to give full consideration to the recommendations of this submission

Hon. Jack Layton, MP, PC
Leader,
New Democratic Party of Canada

Paul Dewar, MP
Foreign Affairs Critic
New Democrat Party of Canada



Patrick Brown
M.P. for Barrie
Député de Barrie

OTTAWA

December 13, 2010

Marzuki Darusman & Steven Ratner & Yasmin Sooka
Secretary-General's Panel of Experts on Sri Lanka
panelofexpertsregistry@un.org

RE: National Council of Canadian Tamils UN Submission - 'Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka'


To whom this may concern;

This letter is to acknowledge the National Council of Canadian Tamils submission report called, "Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka". After careful review of this submission report I give it my full endorsement.

It is my opinion that an independent and impartial investigation must be held on Sri Lanka. If we allow these atrocities to continue it only will set a terrible precedent for other regimes around the world. We must set an example – now is the time.

Let me be clear in saying that I hope this endorsement will help end this terrible conflict and allow justice to run its course.

Sincerely,



Patrick Brown
Member of Parliament
Barrie

House of Commons
Room 260, West Block
Ottawa, Ontario K1A 0A6
Tel: (613) 992-3394
Fax: (613) 996-7923

Constituency
302-299, Lakeshore Drive
Barrie, Ontario L4N 7Y9
Tel: (705) 726-5959
Fax: (705) 726-3340

Chambre des communes
Pièce 260, Édifice de l'Ouest
Ottawa (Ontario) K1A 0A6
Tél.: (613) 992-3394
Télééc.: (613) 996-7923

Circonscription
302-299, Prom. Lakeshore
Barrie (Ontario) L4N 7Y9
Tél.: (705) 726-5959
Télééc.: (705) 726-3340



GLEN MURRAY, MPP

Toronto Centre

December 10, 2010

Secretary General Ban Ki-Moon
United Nations
New York, NY 10017 USA

Dear Secretary General Ban Ki-Moon,

As the MPP for Toronto Centre in Canada, I welcome the responsibility vested with the United Nations to uphold criminal accountability for the violations of international law and human rights during the final stages of the Sri Lankan conflict.

The establishment of the UN Advisory Panel of Experts and their open request for individuals and organizations to make submissions on the matter in question is encouraging. I strongly believe that these submissions will allow for individuals and organizations to share their experiences that will provide more insight for the Panel on the nature and scope of the violations of international law and human rights that have occurred in Sri Lanka. This would allow the United Nations to ensure that sufficient documentation is created regarding these violations.

Various credible human rights organizations such as Amnesty International (AI), Human Rights Watch (HRW), and the International Crisis Group (ICG) have all called for an impartial and independent investigation into severe violations of international law and human rights in Sri Lanka perpetrated by the civilian and military leadership.

We hope that the actions of the Panel reflect the needs of the people in Sri Lanka. Upholding the rule of law, protecting human rights, promoting accountability, and ending Sri Lanka's culture of impunity are crucial in this stage of the island's history. Evidence of war crimes merit an impartial and independent investigation in Sri Lanka for violations of international law.

In this spirit I endorse the submission made by the National Council of Canadian Tamils (NCCT), a grassroots organization composed of elected representatives from across Canada. The NCCT's submission, entitled *Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka*, coherently outlines the need for such an investigation based on the precedents established by previous International Tribunals from Nuremberg to Rwanda. Suspicions of war crimes will only be confirmed through an international investigation.

Sincerely,

Glen Murray, MPP
Toronto Centre

C: Mr. Marzuki Darusman, Chairman
C: Mr. Steven Ratner, Panel Member
C: Ms. Yasmin Sooka, Panel Member

Community Action Centre 514 Parliament Street, Toronto, ON M4X 1P4
Tel 416-972-7683 | TTY 416-972-9674 | Fax 416-972-7686 | Email gmurray.mpp.co@liberal.ola.org
www.glenmurray.onmpp.ca

Schedule of Events: International Tamils Conference

Saturday Feb 18th 2012 @ Pearson Convention Center

Title: International protection on Human Rights in the 21st century and its challenges

09:00am -10:00am: Breakfast at Pearson International Center.

10:00am -12:30pm: The conference starts – Presentation of the Panelists.

12:30pm -01:30pm: Lunch

01:30pm -04:00pm Panel Discussion & Question Period

Feb 18th @ 4pm: Closing of the conference with the summary.

Title: Isai Sangamam

6:30pm – 9:30pm: A musical show and a night for Justice

Sunday Feb 19th 2012 – International Tamils Conference @ Pearson Convention Center

Title: International Tamils' Conference

10:00 am - 10:30 am Registration for delegates' starts

10:30 am – 12:30 am Session 1: Town hall meeting with delegates

12:30 pm: Lunch

01:40 pm - 4:30pm: Session 2: Panel discussion

6:30: Isai Sangamam - A Night for Justice! - St Peters and Paul Banquet Hall, Scarborough

SPEAKERS INTRODUCTION

Ms Deirdre McConnell – International Programme of the Tamil Centre for Human Rights

"21st Century UN Human Rights mechanisms and the Tamils in Ceylon (Island of Sri Lanka)"

Deidre's talk will focus on the conundrum of how to promote and protect Human Rights, when relevant international law is not accompanied by appropriate implementation mechanisms. Human Rights are indivisible, inalienable and universal - including the right to self-determination, enshrined in the major UN covenants and Charter. Denial of this crucial right can lead to flagrant violations across the full spectrum of civil, political, social, economic and cultural rights. This can, and has in various situations, reached genocidal proportions.

For decades and especially since 1983, human rights violations against the Tamils of Sri Lanka have been systematically reported by local and international human rights organizations. The UN mechanisms have reported extensively on this serious problem, but politicization of the Human Rights Commission (now reformed as the Human Rights Council - HRC) prevented action. Calls for independent investigation of Sri Lanka's war crimes and crimes against humanity followed the massive and devastating massacres of over 40,000 Tamil people between January and May 2009.

The 21st century UN human rights mechanisms provide scope for advancing human rights wherever countries violate them. But countries such as Sri Lanka continue to try to avoid scrutiny. Now is the right climate and time to take action in the HRC, at least as a first step, against Sri Lanka's well-documented violations of international human rights and humanitarian law. The HRC is the only forum in the UN system where the challenge can be realistically made at this time. Other bodies, for example the Security Council and General Assembly have insurmountable hurdles. END

Professor R. Sri Ranjan, Ph.D., P.Eng - **Failure of International Human Rights mechanisms in protecting Eelam Tamils from annihilation**

Eelam Tamils have lived in the north and east of the island called Sri Lanka for over two millennia as a distinct people. The British merged the different Tamil and Sinhalese nations as one country and left it intact when independence was granted in 1948. Since then, almost every article in the Universal Declaration of Human Rights has been violated with impunity by successive Governments in Sri Lanka (GoSL) mainly controlled by the numerically larger Sinhalese nation. International mechanisms to protect vulnerable people like Eelam Tamils

have failed them miserably over the years. Eelam Tamils have faced a series of pogroms of increasing intensity in which thousands of lives and billions worth of Tamil property have been destroyed. Internal commissions setup by successive Governments of Sri Lanka in the past have gone nowhere in providing any redress to the affected Tamils. No one has been punished to date for these pogroms. In May 2009, the GoSL unleashed a military onslaught in which over 40,000 Tamils were killed within a few days and over 140,000 Tamils are still unaccounted for. More than one seventh of the traditional Tamil areas have been declared as high security zones and occupied by the GoSL army which is entirely Sinhalese. Under increasing international pressure, the GoSL appointed Lessons Learned and Reconciliation Commission (LLRC) to investigate itself. This presentation will address the flaws in the GoSL appointed LLRC and enumerate the rationale for the urgent need for an Independent, International Inquiry into the series of massacres and ongoing human rights violations of Eelam Tamils in the island of Sri Lanka

John Argue - Reconciliation in Sri Lanka?

Thirty years of armed conflict ended officially in May 2009 in Sri Lanka, but Amnesty International (AI) is concerned that continuing human rights violations may continue and also be a prelude to more fighting.

The Government of Sri Lanka says that it is implementing programs that will bring reconciliation, but AI shares the concern of many groups in civil society that the Government is not consulting with Tamils on the island to discuss with them how reconciliation may be achieved. Continuing human rights violations indicates that their perpetrators are confident that they will not be held to account. Despite the absence of armed conflict, impunity still exists. Establishing the truth about what has gone on in the island, especially in the final months of the conflict, and what is happening now, is essential if the population can even hope for reconciliation. Domestic commissions and enquiries have not achieved justice for victims for many years. AI believes that only an international investigation can hope to arrive at the truth.

Therefore, AI and many other human rights groups are urging the United Nations Human Rights Council to approve of an investigation of alleged human rights violations by both sides in the conflict, so that the truth may be established, and that all the people on the island can have a hope to go forward in respect of one another.

Prof David Matas -International protection for Sri Lankan Tamil refugees

Sri Lankan Tamil refugees have not been given the protection international law requires. Human rights violations against Tamils in Sri Lanka are under reported. The human rights community has not done what it should to combat these violations.

States of proximate refuge and traditional resettlement have not been respecting, for Sri Lankan Tamil refugees, the international legal standards to which states are subject, whether it be the Universal Declaration of Human Rights, the United Nations Convention of the Status of Refugees, the Convention on the Rights of the Child or the Convention against Torture. The presentation will draw, in particular, on the examples of Indonesia and Malaysia as countries of proximate refuge and the countries of Canada and Australia as countries of traditional resettlement. Why has the international legal system not worked for Sri Lankan Tamil refugees? What can be done to remedy the situation? The presentation will attempt to answer these questions.

The conclusion will be that much of the policy directed towards Sri Lankan Tamil refugees, in both countries of proximate refuge and countries of traditional resettlement is to create disincentives, discouraging asylum seekers from seeking asylum. A far better approach is creating incentives, incentives to encourage individuals to stay in Sri Lanka by removing human rights violations which spur their flight, incentives to encourage individuals to stay in countries of proximate refugees by creating more hospitable environments and incentives to apply for resettlement in traditional resettlement countries by legal means.

Danilo Reyes - Accountability in constitutionally entrenched impunity

This is a discourse on how to address the problems of accountability in Asian countries, particularly in Sri Lanka, where impunity does not only mean the 'absence of accountability and punishment', but how this impunity emerged to permeate the country's concept of Constitutionalism. The idea of Constitutionalism as it operates in Sri Lanka is contrary to how it was originally conceived. In this instance, how can the protection of civil liberties and the human rights of the citizens specially for minorities be guaranteed if the very Constitution that is supposed to protect rights not only fails to do so but is also the very source of the violations?

In order to illustrate a parallel the author will share his insights and experience as to how the people in the conflict areas of Mindanao, the Philippines struggle to find solutions to ensure protection of rights. The ongoing discourse on 'impunity' and 'accountability' is growing more and more substantive. The author will illustrate this by making a strong critique in comparing the two countries, Sri Lanka and the Philippines, as to how the political and legal systems themselves violate fundamental constitutional rights.

Where there is Constitutional failure, problems of gross human rights violations such as extrajudicial killings, enforced disappearances, torture, mass abductions and prolong detentions, are inevitable.

The author has written several special reports illustrating that torture, extrajudicial killings and enforced disappearances are, in fact, a way of life that occurs not only in conflict areas in Mindanao, where he grew up, but throughout the Philippines.

Rev Dr. S J Emmanuel - Within and Beyond man-made Structures- Tamil Struggle for Human Rights

1948 is the year of Independence for Ceylon and marks the beginning of the Tamil struggle. It is also the year of Universal Declaration of Human Rights. The last 64 years has been a period in which we Tamils have gone through denial of a series of Human rights amounting to a slow genocide which the UN and its structures have witnessed but failed to protect.

From the perspective of a witness and a victim, I see the morality of the Tamil struggle as a genuine peoples' struggle, oppressed and crushed, not only by the Sri Lankan Government, with its exclusive Sinhala Buddhist nationalism under the cloak of a sovereign-state and a (majoritarian) democracy but also in many ways connived at and even aided by the very protectors of world order.

The Tamil struggle, based on truth, justice for a peaceful living with others, had gone through many phases, availing itself of all forms of struggle for self-defense, sacrificing so much of life and property. It will go on, irrespective of and beyond the self-interest, double-standards and immorality shown by the int. community. It will continue to challenge and prick the conscience of the international community. With a firm conviction on the sacredness and nobility of our goal based on Truth and justice, we will move on hoping for a change in the conscience and order of the world, sooner than later.

Ali Beydoun "Answering the Call for Justice: Accessing Tribunals and Seeking Accountability for War Crimes"

The mountain of evidence showing that the Government of Sri Lanka perpetrated war crimes and crimes against humanity compels civilized society to take action and demand justice and accountability. This evidence has been collected by various NGOs and U.N. agencies. Most, if not all, of the report identify serious violations of international law and concluded that Sri Lanka's conduct during the war amounted to an assault on the legal regime designed to protect civilians and mitigate atrocities during armed conflict. In November, in an acknowledgement of the severity of the evidence, the U.N. Secretary General forwarded the Panel of Expert's report to the U.N. Human Rights Council. These U.N. efforts have raised victims' hopes for justice and accountability for Sri Lanka's war crime atrocities.

Although the Sri Lankan Government has an obligation to investigate and redress these crimes, it has failed to establish a mechanism for accountability that meets international standards, and has instead relied on its widely condemned Lessons Learnt and Reconciliation Commission. Rather than investigate its own bad actors for responsibility in committing war crimes, the Sri Lankan Government has rewarded many of them with diplomatic positions. Sri Lanka has posted over a dozen former high-ranking military officials to diplomatic posts around the world, from the United States to Australia to Germany. Efforts to bring them to justice where they are posted are now proliferating, as the global movement for accountability grows. Sri Lanka should not be rewarded with unlimited immunity for war crimes for militarizing its diplomatic positions.

Inaction regarding General Silva's credentials would impede the course of justice. Victims of war crimes in Sri Lanka deserve better from the largest international body designed to protect peace and justice. The world is closely watching these developments. As many do, we fear that permitting General Silva to retain his credentials would send a message to law-breaking governments around the world that the United Nations will not defend the cause of justice and that it will shelter war criminals and perpetrators of mass atrocities.

For this reason, civil society must work together to find tribunals and judicial forums that are accessible, fair and open for presenting claims. Universal jurisdiction, international treaties and domestic laws (such as the Alien Torts Claims Act and Torture Victims Protection Act in the U.S. for example) are all viable options for furthering the calls for justice which the survivors of Sri Lanka's brutal campaign against civilians.

டேயிட்டரி மக்கொனல்:

மனித உரிமைக்கான தமிழர் மையத்தின் அனைத்துலகச் செயற்பாட்டின் பொறுப்பாளராக செயற்படுபவர். சேவ்பில்ட் பல் கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, ஸ்ராஸ்பேர்க்கிணுள்ள மனித உரிமைக்கான அனைத்துலகக் கல்லூரியில் அனைத்துலக சட்டவியல் கற்றவர். மனித உரிமை விடயமாக பல கட்டுரைகளை வரைந்துள்ளதடன், பல அனைத்துலக மாநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். அய்யன்னா மனித உரிமை ஆணையத்தின் முன்பாகவும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமை அரங்குகளிலும் ஈழத்து மக்களின் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து வெளிக்கொணர்பவர். மூன்று தடவைகள் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களின் விபரத்தை பெற்றுக்கொள்ள பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

டேவிட் மெற்றாஸ்:

இவர் விளிப்பெக் நகரில் வாழும் ஒரு குடிவரவு, ஏதிலிகள், அனைத்துலக மனித உரிமைக்கான சட்டவல்லுநர். கனடிய

குடிவரவு அமைச்சு ஏற்படுத்திய குழுவில் முக்கிய பங்காற்றியவர். மனிதரோப்பா பல்கலைக்கழகத்தில் குடிவரவு, ஏதிலிகள் பற்றிய சட்டங்கள் பற்றி விரிவுரை நடத்துபவர். கனடியச் சட்ட வல்லுநர் அமைப்பின் தலைவராகவும், கனடிய ஏதிலிகள் ஆணையத்தின் முதல்வராகவும் பணிகள் பல ஆற்றியவர். இவர் எழுதிய பல புத்தகங்களில் ஏதிலிகளை பாதுகாப்பதில் தவறியமையும் அதற்கான கதவுகளை மூடியதும் என்பதும் அடங்கும்.

டெனிலோ ரெயிஸ்:

இவர் கொங்கொங்கில் செயற்படும் ஆசிய மனித உரிமை ஆணையகத்தின் உடனடி வேண்டுகோள் செயல்முறை வகுப்பின் அலுவலராக 2005ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருபவர். பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அந்நாட்டில் நிகழ்ந்த சித்தரவதைகள், சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் பற்றிப் பல கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் கொங்கொங்கில் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் பற்றி முதுகலை பட்டத்திற்காக படிப்பை மேற்கொண்டுள்ளார்.

அருட்பணியாளர் எஸ்.ஜே. இம்மனுவேல் அடிகள்

இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து, தனது ஆரம்பக்கல்வியை தூய பத்திரிசியார் கல்லூரியில் பயின்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் அறிவியற் பட்டதாரியாக வெளிவந்து ஆசிரியராக யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்தார். இறைவனின் அழைப்பை உணர்ந்தவராக, யாழ் மறைமாவட்டத்தில் இணைந்து உரோமைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், இறையியல் பட்டதாரியாகி முனைவர் பட்டத்தை பெற்றவர். கத்தோலிக்க அருட்பணியாளராக யாழ் மறைமாவட்டத்திலும் இறையியல் பேராசிரியராக கண்டி தேசிய குருமடத்திலும், யாழ் தூய பிரான்சிஸ் சவேரியார் உயர் குருமடத்தின் அதிபராகவும், யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் குரு முதல்வராகவும் பணிகள் புரிந்தார். இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் 1956 ஆம் ஆண்டுகளிலிருந்து தன்னை இணைத்துக் கொண்டவர். 1995இல் ஏற்பட்ட இடப்பெயர்வில் ஒருவராகவும் அதற்கு முன்னரும் பின்னரும் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலங்களில் நேரடியாகவும் அனுபவங்களைப் பெற்றவர். தனது இறையியல் பின்னணியிலும் சிந்தனைத்திறனாலும் உலக அரங்கில் தமிழ் மக்களின் அவலங்களையும், இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும் தெளிவாக எடுத்துரைத்து வருபவர். இப்பொழுது உலகத் தமிழ் பேரவையின் தலைவராகவும் அரும்பணியாற்றி வருகின்றார்.

யோன் ஆர்கியு:

கனடாவிலுள்ள அனைத்துலக மன்னிப்பு சபையின் இலங்கை விவகார இணைப்பாளராக 20 அண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்பதில் கனடிய வெளிவிவகார அமைச்சு,

தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் ஊக்கமாகச் செயல்படுபவர். 1984ஆம் ஆண்டுகளிலிருந்து இலங்கைக்கு பல தடவைகள் பயணம் மேற்கொண்டு விபரங்களை அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார். தமது இளமை நாட்களில் சமூக முன்னேற்றத்திலும் சமூக நீதி, மனித உரிமை போன்றவற்றிலும் மிக ஆர்வமாக செயல்பட்டவர்.

பேராசிரியர் சிறிராஞ்சன்:

இவர் வினிபெக்கிலுள்ள மனிதரோபா பல்கலைக்கழகத்தில் உயிர் முறை சார்ந்த பொறியியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுவார். கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவராகவும், உலகத் தமிழர் பேரவையின் ஆரம்ப உறுப்பினராகவும் விளங்கும் இவர் ஈழத்தமிழர் போராட்டம் பற்றி ஏதிலிகள் நிலை பற்றியும் கனடா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

அலியெய்டுன்:

அமெரிக்காவிலுள்ள உன்றோ என அழைக்கப்படும் சட்ட நிறுவனத்தின் இயக்குநராகவும், மனித உரிமை தொடர்பான வழக்குகளில் முறையீடு செய்யவும் வாதாடவும் முன்னணியில் இருக்கும் அமைப்பின் மேற்பார்வையாளராகவும் விளங்குபவர். அலி அவர்கள் அமெரிக்காவின் செயலர் கென்றி கெசிங்கர், சிலி அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா குடிமக்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்தும், இலங்கை தமிழ் மக்கள் சார்பாக இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நியு மெக்சிக்கோவிலுள்ள ஏழைமக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு பரிசாரம் தேடும் வகையிலும் அவர்கள் முன்னேற்றத்திலும் தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவர். தற்போது ஸ்பீக் என அழைக்கப்படும் மனித உரிமை முன்னேற்றபாட்டின் சட்ட நிறுவனத்தின் முக்கிய பங்களியாகவும், இச்சட்ட நிறுவனம் அனைத்துலக மனித உரிமை சட்ட மீறல்களின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்புபெற்று வந்த ஆலோசனையும், வழிகாட்டலையும் மேற்கொண்டுள்ளார். சென்னை பல்கலைக் கழகத்திலும், பிராகுவே, மற்றும் அமெரிக்கா பல்கலைக் கழகத்திலும் விரிவுரைகள் நடத்தி வருகின்றார்.

தியடோர் ஓர்லின்:

இவர் நியு யோர்க் மாநிலத்திலுள்ள யூரிக் கோ கல்லூரியில் மனித உரிமை தொடர்பான விரிவுரைகளை ஆற்றுவார். அல்பேனியா, பல்சேரியா, கோசுவோ போன்ற பால்கன் பகுதிகளிலும், ரோமேனியா, மோல்டோவா, சிலோவாக்கியா எனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் உள்ள பல்கலைக் கழகங்களிலும் இலங்கை, தைவான் மேலும் பல ஆபிரிக்க நாடுகளிலும் மனித உரிமை ஆர்வலர்களையும் தன்னார்வத் தொண்டர்களையும் பயிற்றுவித்துள்ளார். மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்புகள், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைக்கு

எதிராக பல கட்டுரைகள், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் மனித உரிமை சார்ந்த தொகுப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. பல நாடுகளில் மனித உரிமை அமைப்புகளை உருவாக்க காரண கர்த்தாவாக இருந்துள்ளார்.

அன்ரன் சின்னராசா பிலிப்:

இவர் போராட் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தின் தலைவர். மெய்யியல்(புனே) இறையியல் (ரோமை) ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்தையும் அனைத்துலக வணிகம் முகாமைத்துவம் ஆகியவற்றில் முதுகலையையும் பெற்றவர். அனைத்துலக மன்னிப்புச்சபை 1981இல் இலங்கை சென்றபோது யாழ்ப்பாணத்தில் அனைத்து உதவிகளையும் வழங்கியவர். 1982இல் பயங்கரவாத சட்டத்தின் கீழ் அரசுக்கு தகவல் கொடுக்க மறுத்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 1983 யூலை மாதம் இடம்பெற்ற கொடூரமான நிகழ்வில் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது உயிர் தப்பியவர். பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக் காணப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை, ஏதிலிகள், இனவாதத்திற்கு எதிரான செயல்பாடுகள், குடிவரவு போன்ற விடயங்களில் அதிகமான ஈடுபாடும் இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வு, பேரரங்குகளையும் நடாத்தி வருபவர். நோர்வெயின் மனித உரிமை அமைப்பில் 4 ஆண்டுகளும் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை, இன முரண்பாடு பற்றிய நூற்பெயர்க் கோவையையும், அதன் சுருக்கம் அடங்கிய நூலையும் இன்னும் பல ஆக்கங்களையும் வெளியிட்டவர். இவர் ரொறன்ரோவில் சமூக மறைசார்ந்த அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்து சமூகப்பணி ஆற்றிவருபவர்.

What is NCCT

National Council of Canadian Tamils is a Not-For-Profit-Organization built by delegates elected by Tamils from districts across Canada. The birth of this institution came about in order to provide for Canadians a unified democratic voice to actively advocate for the voiceless Tamils of Sri Lanka, and also for the perpetuation of the Tamil community within Canada. NCCT is registered as Not-For-Profit-Organization with both Federal and Provincial governments of Canada.

Canadian-Tamils took a historic stride on June 20th 2010, by pioneering and electing a nationwide organization, the National Council of Canadian Tamils (NCCT), run for Canadian-Tamils at a grassroots level, dedicated to raising awareness of the important issues facing Tamils domestically and internationally. The elections, conducted by Tamil Elections Canada, allowed tens of thousands of Tamils from across the country the ability to vote for representatives at the regional, provincial, and national level.

The elections resulted in 43 individuals being sworn in as the first assembly of the NCCT. The National Council of Canadian Tamils first convened on July 1, 2010, after a formal inauguration event, in Toronto, Ontario. The NCCT has assembled numerous times in the latter half of 2010 in order to get acquainted with one another, build relationships, and fore mostly to establish a foundational structure for the governing body of the council.

The NCCT has now become a legal entity, with its governing committee being responsible for the organization. The NCCT has thus built a working system, in order to tackle the various issues that affect the Tamil community in Canada, while constantly raising awareness of the issues plaguing the Tamil citizens back home (Tamil Eelam). Through the initial instituting of various policies and procedures, which shall be constantly expanded and enhanced, the NCCT shall always be determined in the aiding and betterment of the Tamil peoples.





Centre for War Victims and Human Rights (CWVHR)

**21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாதுகாப்பும்
அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும்**

இலங்கை பற்றி ஒரு ஆய்வு”

2012 பெப்ரவரி 18

எமது நடுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “21ம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங்கை பற்றி ஒரு ஆய்வு” என்ற தலைப்பிலான மாநாடு பிரம்ரனில் பெப்ரவரி 18ம் நாள் இடம்பெறுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் 19வது அமர்வு பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை ஜெனிவாவில் இடம்பெறவிருப்பதை அனைவரும் அறிவோம். இவ் அமர்வின் போது இலங்கையில் 2009 ஆண்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமான அனைத்துலக ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது அனைவரின் விருப்பாகும். இது ஒரு உலகத்தின் குரலாக இருந்த போதும் சிறி லங்கா அரசு செவி மடுப்பதாக தெரியவில்லை. மாறாக இலங்கை அரசின் பாதுகாப்பு செயலர் மேற்குலக நாடுகளில் தான் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உள்ளது. எமது நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை என்கிறார். நாமே விசாரணைகளை மேற்கொள்ளுவோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வல்லமை எம்மிடம் உண்டு. போர்க்குற்றத்திற்கான அறைகூவல்கள் வலுப்பெற்று வரும்போது இப்பொழுது இராணுவ நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்கப் போகின்றோம் என்கின்றது இலங்கை அரசு.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இத்தகைய ஒரு சுயாதீனமான அனைத்துலக ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனும் தீர்மானத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கனடிய மக்களும் இவ்விடயத்தில் முழுமையான விளக்கம் பெற்று மனித உரிமை தொடர்பாக அனைத்துலக

பரிமானங்களை புரிந்து கொண்டு, ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டு நமது மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்க வழிவகுக்கப்பட வேண்டும். அவ்வாறான வழியில் இம்மாநாட்டில் உரையாற்றும் பேரறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆய் வாளர்களும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிரந்து கொள்ள இருக்கின்றனர். கலந்து கொள்ளவிருக்கும் பேராளர்கள் பற்றிய விபரங்களையும் அவர்கள் ஆற்றவிருக்கும் உரைகளின் மையக்கருத்துக்களையும் உங்களிடம் பகிரந்து கொள்கின்றோம்.

லண்டனிலுள்ள மனித உரிமைக்கான தமிழர் மையத்தின் அனைத்துலகச் செயற்பாட்டின் பொறுப்பாளராக விளங்கும் டேயிட்ரி மக்கொனல் அம்மையார் 21ம் நூற்றாண்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கான பொறிமுறைகள் பலனளிக்குமா? பகுக்கப்படாத, பிரிக்கமுடியாத, மறுக்கப்படாத அனைவருக்கும் உரித்தான மனித உரிமைகள் நிலைபெறுமா? போன்ற கருத்துகளை ஆராய்வார். கொங்கொங்கில் அமைந்திருக்கும் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் டானிலோ றெய்ஸ் எனும் மனித உரிமை வல்லுநர் இலங்கையில் அரிசியலமைப்பு சட்டம் முதல் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே தீர்வும் மனித உரிமையும் பாதுகாக்கப்படும் எனும் பொருளில் கருத்துகள் வழங்குவார். வினிபெக்கிலிருந்து வரும் சட்டவல்லுநர் டேவிட் மெத்தா அவர்கள் இலங்கை அகதிகள் விடயத்திலும் அனைத்துலக அகதிகளுக்கான பொறிமுறை செயற்படவில்லை என்பதையும், மனித உரிமையை மதிக்காத நாடுகளிலிருந்து வரும் அகதிகள் காப்பாற்றப்பட வேண்டும் எனும் கருத்தில் பேசுவார். உலகத் தமிழ் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். யே இம் மனுவேல் அடிகள் 60 ஆண்டுகளில் மனிதஉரிமை மீறல்கள் அதை எதிர்கொள்வதற்கான

நடைமுறைகள், தமிழரின் அர்ப்பணிப்பு போன்ற விடயம் பற்றிப்பேசுவார்.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் ஐ.நாவின் சிறிலங்கா வதிவிடப் துணை பிரதிநிதியாவும், முள்ளிவாய்க்காலில் 58ம் படைப்பிரிவை வழிநடத்தி பாரிய அளவில் மனிதக் கொலைகளையும் பேரவலங்களையும் ஏற்படுத்திய செர்வானந்த சில்வாக்கு எதிரான வழக்கை தொடர்ந்தவரான அலி பெய்டூன் அவர்கள் அனைத்துலக காப்புரிமை பற்றியும் குற்றச்சாட்டுகளிருந்து அரசு பதவியில் உள்ளவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் வாதிடுவார். யுரிக்கா கல்லூரியில் சட்டத்துறைக்கு பேராசிரியராக இருக்கும் தியடோர் ஓரிலின் அவர்கள் ஆர் ஸு பி என அழைக்கப்படும் பாதுகாப்புக்கு பொறுப்பு எனும் பொறிமுறை பற்றியும்

இலங்கையில் இப் பொறிமுறையை ஐ.நா பயன்படுத்த தவறிவிட்டது பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் எடுத்துரைப்பார். மேலும் மனிதரோபா பேராசிரியர் சிறி ரகுசன் அவர்கள் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து விசாரணை ஆணையங்களினதும் தோல்விகள் பற்றியும் இறுதியாக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் எதிர்காலம் அவற்றின் பலபலன்கள் பற்றியும் ஆராய்வார். அனைத்துலக மன்னிப்புச் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோன் ஆர்கியு இலங்கையில் இனங்களிடையே உறவுகள் புதிப்பிக்கப்படுமா என்பது பற்றி பேசுவார். அனைத்து நிகழ்வுகளையும் போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தின் தலைவரான அன்ரன் பிலிப் அவர்கள் நெறிப்படுத்துவார்

உங்கள் சுவையுக்கு...! அழகையுடையவர்களுக்கு...!

416-560-4444 **அண்ணா வெதுய்யகம்** 416-846-9554
ANNA BAKERY
Takeout & catering

சனி, ஞாயிறு தினங்களில்
அனைத்து உணவுப் பொருட்களும்
விடுவட கழிவு விலையில்!

வேலையாட்கள் தேவை! **3893 KEELE STREET** வேலையாட்கள் தேவை!
(Keele & Finch Ave. West) North York ON M3J 1N6

ஒரே கற்கைநெறி.... ஒரே பாடநூல்..... ஒரே தேர்வு.....

தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைவு நடுவம்

அர்வகம்
Arivakam கலாநி

- தரமான தமிழ்மொழிக் கல்வி
- மாணவர்களின் மொழித் தகைமைக்கேற்ற தனித்தனி வகுப்புகள்.
- மாணவர்களின் தரநிலைக்கேற்ப தனியான பாடநூல்கள்.
- புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுசேர்ந்த பாடத்திட்டம்.
- புலம்பெயர் நாடுகளின் ஒருங்கிணைந்த தேர்வு.
- அர்வகம் பாடத்திட்டத்திற்கு அமைய பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்.
- கனேடிய தரத்தினாலான வகுப்பறை முகாமைத்துவம்.
- பள்ளிகளின் தனி மற்றும் கூட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் மிகப்பெரிய தளம்.

Totonto • Montreal • Ottawa • U.S.A

• தமிழ்மொழியின் தமிழ் பண்பாட்டையும் இணைத்து தமிழ் மாணவர்களுக்கு வழங்கும் தனித்துவமான பாடத்திட்டம்.

Arivakam Cultural Academy
705 Progress Ave Unit 101 Scarborough, ON.
Tel:416 - 849 - 9890 www.arivakam.org



Juanita Nathan
Trustee | York Region District School Board
Town of Markham – ward 7 & 8

Parent Advocacy in schools

Greater Toronto Area is the most ethnically and racially diverse Region in Canada and perhaps even in the world. As such it has its unique needs. As more and more newcomers choose GTA as their home, the challenges faced by them are steadily on the rise.

Despite the challenges, education is given utmost precedence not only in Tamil community but in all communities. Through personal as well as work experience, I am well aware of the daily challenges and barriers faced by newcomer students and parents as it relates to the school system.

As a community outreach worker working with the underserved population for over a decade, I have been able to notice a number of concerns that require a solution that is two fold. First, the responsibility lies on the Schools and the Board and secondly, ownership lies in the hands of the parents to address the gaps.

Enabling parents to navigate the system better is critical in ensuring an equitable, accessible and quality education for the future.

Schools would benefit greatly when they find meaningful ways of engaging parents from around the community, getting them involved and provide input in support of their children's learning. Collaborative and inclusive partnerships among schools, families and their communities are essential to improving student learning and to increase a shared sense of accountability for public education. In order to improve the engagement between schools and parents, the diversity of the area has to be reflected in schools. This means, teachers as well as the administration have to

reflect the population they are serving. This will not only increase accessibility but also reduce the language barrier.

For these changes to come about parents should be proactive and advocate for what they want to see in their schools. Parents have a key role to play in their children's education. All schools have parent councils which are the parent advisory body for that school and a Parent Council Advisory Committee at the Board level.

As a parent your first step is to join such an advisory body. Most parents only connect with school when there is a desire to fix something for their own child or when there is a special education need or to express anger about a new policy being imposed. The greatest motivator for a parent to engage school is always a “problem”. It is also important to remember that the capacity to advocate is not distributed equally among all parents. Hence connecting with the parent advisory council gives you a better chance to voice your concern collectively and collaborate with other parents who know how to work the system.

Education policy encourages parents' involvement and parents are asked to be partners in their children's education by doing things like helping with homework, communicating with the teacher and volunteering at school. Being constantly involved in your child's education and knowing how to “work the system” gives you the knowledge and power to deal with any issues concerning your child.

Your child's education is too important to be left solely to the educators. Get involved today.

மாராட வுய்யுவுயு ஶா஢ுக்கு஢்



Analaitivu Cultural Organization
Canada
அனலைதுவு கலாச்சார ஓ஢்றியம
கனடா

P.O. BOX 48136, MISSISSAUGA, ON, L5A - 4G8.
WWW.ANALAITVU.CA

மாராட வுய்யுவுயு ஶா஢ுக்கு஢்



நயினாதுவு கனடையர் அயிவிருதுதிசு சங்கம்
NAINATIVU CANADIAN DEVELOPMENT SOCIETY

Ontario non-profit charitable corporation No: 12188480
Date of Issue of Letters, Patent: March 1998
2376 Eglinton Ave. E. #44535, Scarborough, ON. M1K 5K3

மாராட வுய்யுவுயு ஶா஢ுக்கு஢்

வேலணை மக்கள்

மாராட வுய்யுவுயு ஶா஢ுக்கு஢்

Dr. Shanthakumar
&
Associate

Cultural values of Tamils

K. Muruganadiyan

Civilization and culture are both words that signify the growth and image development of human achievement over many thousands of years. Though there is no distinction made between these two words in everyday usage, scholars classify such transformation of humans into two categories; external growth (outward growth) and internal growth (inward growth).

Food, clothing, shelter, sculptures and paintings are examples of outward growth of humans. These vary according to the place and era. This outward growth is termed as civilization. Love, grace, truthfulness, benevolence, dignity, bravery and hospitality are examples of inward growth of humans. They will not vary from time to time or place to place. This inward growth is termed as culture.

Based on this; duty, conduct, truthfulness, dignity, bravery, hospitality, benevolence, mercy, not drinking alcohol, truthfulness, goodness (nobility) and honoring the elders are cultural aspects nursed by our ancestors. It is not possible to discuss all the above aspects in this essay. This essay will discuss three distinct cultural values, namely, duty, dignity and benevolence.

Our ancestors had a firm conviction that everyone should treat their duties with the highest regard. This is evident in a poem written by a poet, *Ponmudiyar*, who belonged to the *Sangam* period. The poem is as follows:

It is my prime duty to bear and bring him up, It is his father's duty to make him a virtuous man, It is the duty of the blacksmith to provide him with a lance; It is the duty of the king to teach him how to conduct himself (in war). It is the son's duty to destroy the elephants and win the battle of the shining swords and return [victorious].

As Diaspora Tamils, what are our duties to preserve our culture in foreign countries and in present circumstances? Our prime duty is to preserve our Tamil cultural heritage and language in order to pass them over to the next generation. We wonder how many of us have been equal to this task. The bitter truth is that, if we fail to fulfill

this duty, we too may have to face the same fate as what happened to the Tamils who emigrated from Tamil Nadu to Guyana, Mauritius, South Africa, Fiji and Seychelles to mention a few. Hence, we all should not fail in transmitting our cultural values and Tamil language to the next generation.

An individual should always maintain his /her dignity. In the case that one loses his/her dignity, it is a better option to die. The importance of preserving dignity, curse of losing dignity and the excellence in losing one's life in relation to dignity, are three issues that have been stated by Thiruvalluvar in the chapter dignity (Self-respect).

Without dignity it is meaningless to live. In the case dignity is lost, we may perish if we fail and by doing so we could rise up to the pinnacle. Furthermore, it is important that we do not act in any way to undermine our dignity. This has been said by *Thiruvalluvar* in the following *Thirukkural* as follows: "Actions that would degrade one's family should not be done, though they may be so important that not doing them would end in death".

People who lose self-respect and dignity have been equated to the hairs fallen from the head. Similar to how people despise the hair that fall from the head, the society hates those who fall from status. This has been said by *Thiruvalluvar* in a *Thirukkural* as follows: "They who have fallen from their position are like the hair which has fallen from the head".

Those who live in this world worship and praise those who die when they could not sustain their dignity and those who could not bear the loss of dignity. *Thiruvalluvar* states: The world will always praise and adore the fame of the honorable that would rather die than suffer indignity. We know from Sangam history one *Kanaikal Irumporai* died refusing to drink water, which was disrespectfully served to him by the king's guard. We should follow the footsteps of our ancestors who valued dignity.

Benevolence is a precious word that means realizing the needs of the society, those who have should help those who do not have in order to balance life. Those who do not have the means include those not having wealth, not having knowledge and not having capability. Hence, benevolence signifies that

whatever is needed for someone should be given by those who possess.

Benevolence portrays all places are the same, all people are our relatives, and therefore we should help each other. Almost 2000 years ago, *Kaniyan Poonkunranar* the poet of *Sangam Era* proclaimed aloud thus: “Every country is my own and all the people are my kinsmen”.

The benevolence extended to others should not have any expectations in return. This has been stated by *Valluvar*, the great moral philosopher: “Benevolence seeks not a return. What does the world give back to the clouds? Without rain, would we have drinking water? Would vegetation grow without rain? Is food feasible without rain? Is the existence of organisms possible without rain? Rain itself quenches the thirst and acts as a food; in return it becomes crucial to synthesize

food. What is reciprocated to the rain by the people living in the world? Does rain expect anything in return from the people of the universe?”

This should be our commitment to the community we live in. *Kumanan* and *Ilayankudimaranar* have extended their benevolence in the foregoing manner. We in the same manner have to extend our help for those who lost their livelihood in our mother land back home due to the war. Helping those who do not have adequate food, drinking water, clothing, shelter, medicine etc. is our duty. In a nutshell we have to extend material support and financial assistance for our kith and kin who are struggling hard to survive. We also have to preserve the Tamil heritage, which our forefathers have passed to us. Like our forefather, we need to hand over our heritage to the next generation.

Asiyans (The One stop shopping centre for the Entire Family)

பரைகப் பட்டுச் சேலைகள்
கொட்டைச் சேலைகள்
பாரம்பரிய, நவீனக் கலையாக்கலைகள்
கரிதார், அல்வார், லெங்கா கடன் மற்றும்
நவநாகரிக ஆடைத் தெரிவுகள்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்
சிறுமிகளுக்கான இந்திய, கனடிய
அமெரிக்க ஆடைவகைகள்

அண்பளிப்பு பொருட்கள்,
பரிசுப்பொருட்கள்

3601 Lawrence Ave. E.
Scarborough ON
Tel: 416 438 6568 or
416 438 5549

S.P. IMPORTERS
Grocery & Vegetables

எஸ்.பி. இம்போட்டர்ஸ்

உடன் மரக்கறி மற்றும் பழங்குடி தேவையான சகல பொருட்கள்தாயகத்தை நினைவூட்டும பழவகைகள் மற்றும் உங்கள் வட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களுக்கும் நாடவேண்டிய இடம் எஸ்.பி. இம்போட்டர்ஸ்

2863 Lawrence Ave. East @ Brimely, Scarborough
416-261-3881

Fresh Fish & Meat மீன் மார்க்கெட்

உப்பு கடல் மீன் வகைகளை கரிபியன் நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து மலிவு விலையில் விற்பனை செய்வதில் முன்னோடிகள், பத்தியத்திற்கான பால்சுறா மற்றும் மீன் வகைகள் ஆடு, மாடு, கோழி, பன்றி, மரை, frozen இறால், கணவாய் எல்லாவற்றிற்கும் நாடவேண்டிய இடம் எஸ்.பி. இம்போட்டர்ஸ்

(416)261-4737

தமிழர்

பண்பாட்டு விழுமியங்கள்

ச.முருகசுப்பிரமணியன்

நாகரிகம், பண்பாடு என்ற இரு சொற்களும் மாந்தன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடைந்து வந்த வளர்ச்சியையும் உருமலர்ச்சியையும் குறித்து நிற்பனவாகும். அன்றாட வழக்கில் இவ்விரு சொற்களிடையேயும் வேறுபாடற்ற ஆட்சியே காணப்பட்டாலும் அறிஞர் இவற்றிடையே வேறுபாடு காண்பர். அறிஞர் மாந்தனது வளர்ச்சியைப் புறவளர்ச்சி, அகவளர்ச்சி என இரண்டாக வகுப்பர்.

உணவு, உடை, உறைவிடம், சிற்பம், ஓவியம் முதலியன மாந்தனது புறவளர்ச்சியைக் காட்டுவன. இவை இடத்துக்கிடம், காலத்துக்குக் காலம் மாறும் தன்மை கொண்டவை. இந்தப் புறவளர்ச்சியை நாகரிகம் என்பர். அன்பு, அருள், வாய்மை, ஒப்புரவு, மானம், வீரம், விருந்தோம்பல் முதலியன மாந்தனது அகவளர்ச்சியைக் காட்டுவன. இவை இடத்துக்கிடம், காலத்துக்குக் காலம் மாறும் தன்மை அற்றவை. இந்த அகவளர்ச்சியைப் பண்பாடு என்பர்.

இவ்வடிப்படையில் கடமை, ஒழுக்கம், வாய்மை, மானம், வீரம், விருந்தோம்பல், ஒப்புரவு, கண்ணோட்டம் (இரக்கம்), கள்ளுண்ணாமை, பொய்யாமை, சான்றாண்மை, பெரியாரை மதித்தல் முதலிய பண்பாடுகளை எம்முன்னோர் போற்றி வந்துள்ளமையைக் நாம் காணலாம். இவை அனைத்தையும் இக்கட்டுரையின் கண்ணே எடுத்துரைத்தல் இயலாதென்பதால் கடமை, மானம், ஒப்புரவு என்னும் மூன்று பண்பாட்டு விழுமியங்களை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

எம்முன்னோர் தத்தம் கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். சங்கப் புலவரான பொன்முடியாரது பாடல் இதற்குத் தக்க சான்றாகும்.

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே

ஒளிபொருந்திய அஞ்சமர் முருக்கிக்
களிற்று எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

ஒரு மகனைப் பெற்று வளர்த்தல் தாயினது கடமையாகும். அவனைக் கல்வி வேள்விகளில் வல்ல சான்றோன் ஆக்குவது தந்தையினது கடமையாகும். படைக்கலங்களைச் செய்து கொடுப்பது இரும்புவேலை செய்பவரது கடமையாகும். படைத்துறைப் பயிற்சியையும், நல்லொழுக்கத்தையும் பயிற்றுவிப்பது அரசனது கடமையாகும். தாய்நாட்டை எதிரி தாக்க வந்தால் ஒளிபொருந்திய வாளோடு போர்க்களம் புகுந்து யானைப் படையை அழித்து எதிரியை அடக்கி வெற்றியோடு திரும்புவது மகனின் கடமையாகும்.

சங்ககாலச் சூழலிலே அவரவர்தம் கடமைகளை பொன்முடியார் புறநானூற்றுப்பாடலில் முற்கூறியவாறு வகுத்துக் கூறியுள்ளார். இன்றுள்ள சூழலிலே புலம்பெயர்ந்து வாழும் தமிழராகிய எமக்கு முன்னுள்ள கடமையை எண்ணிப்பார்ப்போம். தமிழ்ப்பண்பாட்டு மரபுகளைத் தமிழ்மொழியைப் பேணிப் புரப்பதோடு அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டியது நமது முதற்கடமை ஆகின்றது. இந்தக் கடமையை நம்மில் எத்தனை பேர் நிறைவாகச் செய்திருக்கின்றோம் என்பதை எண்ணிப்பார்ப்போம். இந்தக் கடமையை நாம் சரிவரச் செய்யாவிடின் கயானாவில் குடியேறிய தமிழருக்கு ஏற்பட்ட நிலைதான் எமக்கும் ஏற்படும் என்பது கசப்பான உண்மையாகும். எனவே, பண்பாட்டு விழுமியங்களை, தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கடமையை நாம் அனைவரும் தவறாது செய்வோமாக.

தன்னிலை தாழாமையும், தாழின் வாழாமையும் மானம் ஆகும். அஃதாவது ஒருவர் தனது தகுதி நிலையில் இருந்து பிறழாமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய முடியா இடத்து, செய்யக் கூடிய ஒரே செயல் உயிரை விட்டுவிடுதலே ஆகும். மானம் காத்தலின் முதன்மை, மானம் இழப்பதால் வரும் இழக்கு. மானத்தின் பொருட்டாக உயிர்துறப்பதன் சிறப்பு ஆகிய மூன்று விடயங்கள் பற்றி மானம் என்ற அதிகாரத்திலே வள்ளுவர் எடுத்துரைப்பார்.

இந்தச் செயலைச் செய்யாவிட்டால் வாழ முடியாது. இறக்க வேண்டி வரலாம் என்று சொல்லும் அளவுக்கு முதன்மை வாய்ந்த செயலாக இருந்தாலும் அல்லது இதைச் செய்தால் வாழ்வின் உச்சநிலைக்குச் செல்லலாம் என்ற அளவு முதன்மை வாய்ந்த செயலாக இருந்தாலும் மானம் குறைவதற்கு ஏதுவான செயல்களை நாம் செய்யக்கூடாது. இதனை வள்ளுவர் “இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.” என்ற குறள் வாயிலாகக் கூறுவார்.

மக்கள் அவரவர் இருக்க வேண்டிய ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு நிலையில் இருந்து விலகிவிட்டால், அவர்கள் தலையில் இருந்து வீழ்ந்து விட்ட மயிருக்கு ஒப்பாகக் கருதப்படுவர். தலையில் இருந்து விழுந்த மயிரை மக்கள் எவ்வாறு அருவருத்து வெறுக்கிறார்களோ அதே போலவே தத்தம் நிலையில் இருந்த தாழ்ந்த மாந்தரையும் சமூகம் வெறுத்து ஒதுக்கும். இதனை வள்ளுவர் “தலையின் இழிந்த மயிர் அணையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை” என்பார்.


மானம் இழப்பதால் தனக்குத் தாழ்வு வந்த பொழுது அதனைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழாது இறந்து போனவரை இந்த உலகத்தில் வாழ்பவர்கள் வணங்கிப் போற்றுவர்..வள்ளுவர் இதனை “இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.” என்பார். மரியாதை இல்லாமல் கொடுத்த நீரைக் குடிக்காது உயிரை விட்ட கணைக்கால் இரும் பொறையை நாமறிவோம். எமது முன்னோர்கள் மானம் பற்றிக் கூறியவற்றை எண்ணிப் பார்ப்போம் அதன் வழி ஒழுகுவோம்.

ஒப்புரவு; என்பது சமுதாயத் தேவையை உணர்ந்து இல்லாதோருக்கு உள்ளவர் உதவிச் சமுதாய வாழ்க்கையை சமன்செய்தல் எனப் பொருள் தரும் ஓர் அரிய சொல்லாகும். இல்லாதோர் என்பது பொருள் இல்லாதோர், அறிவில்லாதோர், ஆற்றல் இல்லாதோர் அனைவரையும் குறித்து நிற்பதாகும். எனவே, ஒப்புரவென்பது எவ்வெருக்கு எவ்வெது தேவைப்படுகின்றதோ அவ்வெருக்கு அவ்வதனை உடையோர் வழங்கி வாழ்வதாகும். ஊரெல்லாம் ஒன்றென்றும் ஊரவரெல்லாம் உறவினர் என்றும் எண்ணி ஒருவர்க்கொருவர் உதவி வாழ்வது தான் ஒப்புரவாகும். 2000 ஆண்டுக்கு முன்பு ஷஷயாதும் ஊரே யாவரும் கேளிர்; என்று சங்கப் புலவனான கணியன் பூங்குன்றன் கூறினான்.நாம்

பிறருக்குச் செய்யும் ஒப்புரவும் பலனை எதிர்பாராததாக இருக்க வேண்டும். இதனையே தமிழ் மறை தந்த வள்ளுவப் பேராசான்:

கைமாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்றாற்றும் கொல்லோ உலகு;: என்றார்.

மழை இல்லாவிட்டால் குடிக்க நீர் கிடைக்குமா? பயிர்கள் வளருமா? உணவு கிடைக்குமா? உயிர்கள் வாழ முடியுமா? உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருட்களை உருவாக்க உதவுவதோடு தானும் உணவாக இருக்கும் மழைக்கும் உலகத்தவர் என்ன கைமாறு செய்கின்றனர்? மழைதான் உலகத்தவரிடம் எதையாவது எதிர்பார்க்கிறதா? இந்த வகையிலே எமது சமுதாயக் கடமைகளும் அமைய வேண்டும். குமணன், இணையான் குடிமாறனார் போன்றோர் முற்சொன்ன வகையில் தான் தமது ஒப்புரவைச் செய்திருக்கின்றார்கள். அதைப் போல நாமும் எமது தாயகத்திலே போரினால் அனைத்தையும் இழந்து உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உறைவிடமின்றி, நோய்க்கு மருந்தின்றி, சுருங்கச் சொன்னால் வாழ வழியின்றி இன்னலுறும் எமது உறவுகளுக்கு உதவுவோம். எம்முன்னோர் பேணிப்புரந்த தமிழ்மரபுகளை நாமும் பேணிக் காப்போம். அடுத்த தலைமுறைக்கும் கையளிப்போம்.





கனடியத் தமிழர் தேசிய அவை
National Council of Canadian Tamils (NCCT)
Conseil National De Tamouls Canadien

NCCT's office opening ceremony on January 15th 2011
கனடியத் தமிழர் தேசிய அவை - 2011, யனவரி 15^{இல்} திறந்துவைக்கப்பட்டது



கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் போல் கலன்ரா (Paul Calandra, MP of Markham-Oakridges) அவர்களால் கனடியத் தமிழர் தேசிய அவையின் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒன்ராறியோ பாராளுமன்ற ரொறன்ரோ மத்தி உறுப்பினர் கிளென் முறே (Glen Murray, MPP Toronto Center) அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னெற்றிவ் (Micheal Ignatiff, Liberal party leader) அவர்களின் வாழ்த்துரையும் நவதீப் பெயின்ஸ் (Navadeep Bains, MP Mississauga-Brampton South) அவர்களின் வாழ்த்துரையும் வாசிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிறவுண் (Patrick Brown, MP of Barrie) அவர்களின் வாழ்த்துச் செய்தியை பார்ம் ஜில் (Parm Gill, Candidate Brampton-Springdale) அவர்களும் வாசித்தார். இவர்களைத் தொடர்ந்து மார்க்கம் 7ஆம் வட்டார மாநகர சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.

NCCT's head office in Scarborough was ceremonially opened by Paul Calandra, MP of Markham-Oakridges on January 15th 2011 at 11am.



Greetings of Michael Ignatiff (MP and Liberal party leader) and Navdeep Bains (MP of Mississauga-Brampton South) were read by Navdeep Bains assistant.

Greeting of Patrick Brown (MP of Barrie) was read by Parm Gill (Candidate of Brampton-Springdale).

Logan Kanapathy, Councillor for Markham 7, gave a greeting as well.



கனடியத் தமிழர் தேசிய அவை
National Council of Canadian Tamils (NCCT)
Conseil National De Tamouls Canadien

National Council of Canadian Tamils (NCCT) கனடியத் தமிழர் தேசிய அவையின் தேசிய, மாகாண மற்றும் பிராந்திய பிரதிநிதிகள்

National Directors

Mohan Ramakrishnan Chairperson
Neethan Shan Vice Chairperson (General)
Siva Vimalachandran Treasurer & Speaker
Darishika Selvasivam Secretary
Kavitha Senthilmurugan Tamil Media Spokesperson
Krisna Saravanamuttu English Media Spokesperson
Raj Subramaniam Audit and Governance Committee
Shagare Senthilgumar National Director

Provincial Directors (Eastern Canada)

Majooran Manoharan
Vice Chairperson (Eastern Canada)
Sebastiampillai Thomas Treasurer
Subitha Tharmakulasegaram Secretary
Theiventhiram Selvadurai Director

Provincial Directors (Ontario)

Pirabha Nalliah Vice Chairman(Ontario)
Luxy Sritharan Secretary
Nanthini Vijayapavan Treasurer
Mahendran Manikam Director
Ashok Nithiananthan Youth Director
Deva Sabapathy Provincial Coordinator

Provincial Directors (Western Canada)

Sureka Selvaratnam
Vice Chairperson(Western Canada)

Regional Directors (Ontario)

Patrick Jeyaratnam Regional Coordinator
Meialagan Perampalam York Regional Coordinator
Kan Ketheeswaran Centre Regional Coordinator
Varathan Somasundaram East Regional Coordinator
Balasingham Subramaniam West Regional Coordinator
Bavaneethan Nadarajah Regional Director
Demison Alwin Regional Director
Gobi Muthulingam Regional Director
James Mariyanayagam Regional Director
Kokilathas Shanmugam Regional Director
Kugan Rasalingam Regional Director
Kumar Gnanasegaram Regional Director
Rangan Thevarajah Regional Director
Robert Gnanapragasam Regional Director
Ruban Ram Regional Director
Senthilkumar Veluchchamy Regional Director
Shanthinee Sivakumaran Regional Director
Thavam Krishnarajah Regional Director
Thiru Ponnuthurai Regional Director
Vicky Seevaratnam Regional Director

The official oath ceremony of the National Council of Canadian Tamils (NCCT) was held at the Everest Banquet Hall on July 10th, 2010.

The ceremony was launched by respectable guests from the community followed by the oath swearing in ceremony. The elected representatives from the National, Provincial and Regional read their respective oaths which marked the functional existence of National Council of Canadian Tamils.

கனடியத் தமிழர் தேசிய அவையின் உத்தியோகபூர்வ முதல் அமர்வு யூலை 10ஆம் நாள் சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு 1199 கெனடி வீதியில் அமைந்துள்ள எவரெஸ்ட் மகாநாட்டு மண்டபத்தில் கனடிய, தமிழீழ தேசிய கொடியேற்றங்கள், அகவணக்கம், ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பித்தது.

தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட கனடிய தமிழர் தேசிய, மாகாண மற்றும் பிராந்தியப் பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்து தமது பணியை ஆரம்பித்தனர்.



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

Tamil Asylum Seekers - Tamil Refugee
Coordinating Committee (TRCC)



Hundreds of Tamil asylum seekers, escaping war and persecution by the hands of the Sri Lankan government, had spent a grueling three months at sea on board a cargo ship called the MV Sun Sea to seek refuge in Canada. The ship, carrying 490 Tamil refugees, docked off the shores of Vancouver Island in British Columbia, Canada.

The Canadian-Tamil community responded by establishing the Tamil Refugee Coordinating Committee (TRCC), a coalition of Tamil community organizations and groups from broader Canadian society. The National Council of Canadian Tamils (NCCT), the Centre for War Victims & Human Rights, the Canadian Human Rights Voice (CHRV), the law office of Mr. Lorne Waldman, as well as a representative from Amnesty International.

The Coordinating Committee is providing overall strategic direction to ensure legal representa-

MV சன் சீ கப்பலில் வந்த தமிழ் அகதிகளுக்கு
கனடியத் தமிழர் தேசிய அவையின் உதவியும் பாங்களிப்பும்
- தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்புக்குழு



இலங்கை அரசின் அடக்குமுறைகளில் இருந்து
மீள்வதற்காக மூன்று மாதங்களாக MV சன் சீ
என்னும் சரக்குக் கப்பலில் பல
இடர்களையும் தாண்டி சுமார் 492 தமிழ்
அகதிகள் தஞ்சம் கோரி வன்கூவர் பிரிட்டிஷ்
கொலம்பியாவை வந்தடைந்தனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு தமிழ்
சமூக அமைப்புகளும் போரால்
பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமை
மீறல்களுக்குமான நடுவம் (CWVHR), கனடியத்
தமிழர் தேசிய அவை(NCCT), கனடிய மனித
உரிமைக்குரல்(CHRV), சட்ட வல்லுநர் லோன்
வால்ட்மன் (Lorne Waldman) மற்றும் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்கள் இணைந்து 'தமிழ்
அகதிகள் ஒருங்கிணைப்புக்குழு' என்னும்
அமைப்பை உருவாக்கியது.

இவ் ஒருங்கமைப்புக்குழுவானது சட்ட ரீதியான,
மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கு
ஏற்பாடு செய்தது. மேலும் வன்கூவரை
வந்தடைந்த அகதிகள், தமிழர்கள்
பெரும்பான்மையாக வாழும் ரொறன்ரோவில்



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

tion and humanitarian assistance for the Tamil refugees. A legal defense team is assembled that will be overseeing legal representation for the refugees in Vancouver and also helping to connect them with family members living in Toronto, home to the largest Tamil Diaspora. As well, TRCC is providing humanitarian assistance by working closely with the Canadian Red Cross to provide emergency care packages and the Canadian-Tamil business community that has generously donated clothing and essential supplies. TRCC is actively working with social service organizations like Women's shelters and Children's counseling centers as well as with the British Columbia Legal Aid to provide relevant aid and assistance to the refugees.

A number of Canada wide groups like the Canadian Peace Alliance, the Ontario Federation of Labour, the Canadian Association of Sexual Assault Centers, and the Canadian Arab Federation are adding their voices to the TRCC to ensure that the refugees are treated with compassion and afforded their due process in accordance with Canadian law. The NCCT has been in continuous dialogue with the Canadian government to assist the Tamil Refugees.

உள்ள அவர்களது உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் தமிழ் வர்த்தகர்கள் மனிதாபிமான முறையில் வழங்கிய ஆடைகள், அத்தியாவசியப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் நேரடியாகவும் வழங்கியது. அகதிகளாக தஞ்சம் கோரிய அனைவரும் கனடிய நாட்டின் சட்ட திட்டங்களுக்கேற்ப விசாரிக்கப்பட்டு, மனிதநேய அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டது. இக்குழு, சமூக அமைப்புக்களான பெண்கள், சிறுவர்களுக்கான ஆலோசனை மையம், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சட்ட உதவியுடன் தேவையான அடிப்படை உதவிகளையும் வழங்க வகை செய்தது.

தமிழ் அகதிகள் ஒருங்கமைப்புக்குழுவுடன் இணைந்து கனடிய அமைதிக்கூட்டணி (Canadian Peace Alliance), ஒன்ராரியோ தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (Ontario Federation of Labour), பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்ற நிலையங்களின் கூட்டமைப்பு (the Canadian Association of Sexual Assault Centres), கனடிய அரபுச் சம்மேளனம் (Canadian Arab Federation) என்பன கனடிய சட்டங்களுக்கு அமைய, கனடாவிற்கு புகலிடம் கோரி வந்த அகதிகளை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டது.





கனடியத் தமிழர் தேசிய அவை
National Council of Canadian Tamils (NCCT)
Conseil National De Tamouls Canadien




<http://www.canada.com/news/Canadian+authorities+board+Tamil+ship+coast/3389968/story.html>
<http://news.nationalpost.com/2010/08/12/rcmp-board-tamil-ship-reports/>
<http://www.france24.com/en/20100813-canada-sri-lanka-ship-carrying-tamil-asylum-seekers-vancouver-sun-sea-toews>





கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

Black July




NCCT organized a vigilance gathering to remember the innocent civilians killed in the government organized pogrom against the Tamil civilians, more commonly known as the July 1983 riots in Sri Lanka. The event which had thousands of attendees was held on Sunday July 23rd at Queens Park. The event speakers focused on; international independent inquiry into the war crimes committed during the final stages of the war, bringing international attention to the prisoners of war and until these two conditions are met, economic sanctions need to be implemented. At the end of the event, a candle-lit vigilance was held with the following declaration, "We will not rest until a just solution is achieved".

<http://www.torontosun.com/news/torontoandgta/2010/07/25/14824216.html>

<http://www.digitaljournal.com/article/295136>

கறியு யூலை



இனக்கலவரத்தின் போது பலியான அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூறுவதுடன் விழிப்புப் போராட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்தது.

கடந்த ஆடி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று குயின்ஸ் பார்க்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி 1983 ஆடி இனக்கலவரத்தின் போது பலியான அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்தனர். இவ் நிகழ்வில் உரையாற்றியவர்கள், இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை சர்வதேச நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் போர்க்கைதிகளை சர்வதேச உலகின் கவனத்திற்கு கொண்டு வரும் வரை பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். இறுதியில், மெழுகு வர்த்தி ஏற்றி "எமது இலட்சியம் அடையும் வரை ஓய மாட்டோம்" என உறுதி மொழி ஏற்று கணத்த இதயங்களுடன் நிகழ்வு நிறைவுற்றது.

<http://www.torontosun.com/news/torontoandgta/2010/07/25/14824216.html>

<http://www.digitaljournal.com/article/295136>



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

Protesting Arrival of Sri Lankan President



On September 17, 2010 the NCCT organized a protest demonstration to oppose the arrival of the Sri Lankan President Mahinda Rajapaksa, who addressed the UN General Assembly in New York. He is under heavy scrutiny by international human rights organizations for his role in ultimately commanding the Sri Lankan Armed Forces which allegedly committed war crimes and crimes against humanity during the final stages of Sri Lanka's war last year.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது



கடந்த புரட்டாதி மாதம் 17ம் திகதி கனடியத் தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழ் மக்கள் மற்றும், மனித உரிமைகள் ஆர்வலர்கள் இணைந்து ரொரன்ரோவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

புரட்டாதி மாதம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக்கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக வருகை தந்த சிறிலங்கா



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien



Thousands of Canadians Tamils protested Rajapaksa's arrival and encouraged the US ambassador to Canada to push for an increased standard of accountability from Rajapaksa in the spirit of the US War Crimes Act and the Geneva Conventions. Canadian-Tamils were displeased that thus far the Sri Lankan Government has been uncooperative with the UN advisory panel.

<http://www.digitaljournal.com/article/297736>

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையைக் கண்டித்தும், கடந்த வருடம் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதப்பேரவலத்தை மூடி மறைத்து சர்வதேச நீதி விசாரணைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துமாறும் அமெரிக்க அரசை இவ்விடயத்தில் முதன்மை பங்கை வகிககுமாறும் வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

<http://www.digitaljournal.com/article/297736>





கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

Municipal Elections

The NCCT had launched its Vaakkali Thamila campaign leading up to the Toronto Municipal elections. The campaign focused on the community understanding the importance of exercising their right to vote. Regardless of which candidates may win, high voter turnout ensures that Torontonians were engaged in the electoral process. There was community involvement in all areas of the electoral process, from candidacy, to volunteers, to voter turnout.

The voter turnout for this year's municipal elections was over 50 percent, compared to the 36 percent voter turnout in the previous election. The Vaakkali Thamila campaign's main goal was to ensure better voter turnout both within the community and in the city as a whole, and from the numbers the campaign has achieved its goal. The NCCT would like to thank everyone who participated in the electoral process and is hoping to articulate the needs of the community to those who will hold office in the city of Toronto.

2010 நகர சபைத் தேர்தலில் எங்கள் குரல் கவனத்தில் எடுக்கப்பட்டது

கனடியத் தமிழர் தேசிய அவை வாக்களி தமிழா என்னும் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் மக்களின் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது எத்தனை பேர் வாக்களிக்கிறோம் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இத்தேர்தல் பிரச்சாரத்தில் சமூகத்தின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் ஒருங்கே அமையப்பெற்றதன் விளைவாக, கடந்த வருடம் நடந்த தேர்தலில் 36 விகிதமே வாக்களித்த மக்கள், இவ்வருடம் 50% விகிதத்தையும் தாண்டி ஒரு உறுதியான விவேகமுள்ள ஆற்றல் மிகுந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வழி வகுத்தது. இவ்வகையிலே கனடியத் தமிழர் தேசிய அவை அனைத்து மக்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

Academic Outreach

The NCCT was invited to lecture for a course on Peace and Conflict Studies (PACS 202) at the University of Waterloo.

The lecture focused on an analysis of the Tamil minority's ongoing struggle for self-determination. Starting off with a recap of this historical context from which the armed resistance emerged, the lecture concluded with a discussion on the current plight of the Tamil minority on the island of Sri Lanka. Under the main theme of the Tamil people's right to self-determination, important topics discussed in the lecture include; colonization, the Vaddukoaddai Resolution, lack of accountability, war-crimes, genocide, and the Tamil Diaspora.

The NCCT believes in initiatives that aim to educate the Canadian community about the issues relating to Canadian-Tamils. These initiatives often help to dispel myths, prevent xenophobia, and break stereo-typing of the community.

வோட்டர்லூ பல்கலைக் கழகத்தில் போரும் சமாதானமும் பற்றிய விரிவுரை

வோட்டர்லூ (University of Waterloo) பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று கனடியத் தமிழர் தேசிய அவை போரும் சமாதானமும் என்ற தலைப்பில் விரிவுரை ஒன்றை வழங்கியது.

இவ்விரிவுரையில் சிறுபான்மையின தமிழ் மக்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் பற்றியும், இறுதியில் இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றியும் ஆராயப்பட்டது. இவ்விரிவுரையின் கருப்பொருளாக தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும், உள்ளடங்கலாக குடியேற்றம், வட்டுக்கோட்டைத் தீர்மானம், உத்தரவாதமின்மை, போர்க்குற்றம், இனஅழிப்பு, புலம் பெயர்ந்த தமிழர் பற்றியும் ஆராயப்பட்டது.

ஆரம்ப முயற்சியாக, கனடிய சமூகத்திற்கு கனடியத்தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூற ஒரு சந்தர்ப்பமாக அமைந்ததோடு மட்டுமல்லாது, இவ்முன்னேடுப்புக்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும், கனடிய சமூகம் தமிழர்கள் மீது காட்டும் வெறுப்பையும் தடுக்க உதவுகின்றது.





கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

NCCT's Lobbying at the International Arena

NCCT has been working closely with Global Tamil Forum (GTF) in the Boycott Sri Lanka campaign and the war crimes investigation. NCCT will continue to provide its support to Global Tamil Forum.

NCCT along with the United States Tamil Political Action Council (USTPAC) organized a protest in front of the UN Consulate in New York. The Canadian Tamils reiterated the importance of the US to promote human rights and accountability in the island of Sri Lanka by bringing war criminals to justice. NCCT has also decided to formally join the partnership with Tamils Against Genocide (TAG) to pursue criminal and civil litigation against Sri Lanka officials complicit in war-crimes, genocide, and crimes against humanity.

<http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2010/07/21/Tamil-Country-Councils-TAG-announce-legal-partnership.aspx>

கனடியத் தமிழர் தேசிய அவை சர்வதேச மட்டத்தில் இணைந்து செயற்படுதல்

கனடியத் தமிழர் தேசிய அவை உலகத்தமிழ் மன்றத்துடன் (Global Tamil Forum) இணைந்து சிறி லங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளிலும் எதிர்ப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றது.

அமெரிக்க தமிழ் அரசியல் செயல் மன்றம்(United States Tamil Political Action Council-USTPAC) நியூயோர்க்கில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகம் முன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கனடியத் தமிழர்கள் இலங்கைத் தீவில் உள்ள போர்க்குற்றவாளிகளை உலகின் முன் நிறுத்தி மனித உரிமைகளையும் அதற்கான உத்தரவாதத்தையும் பெற்றுத்தருமாறும் அமெரிக்க அரசை இவ்விடயத்தில் முதன்மை பங்கை வகிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் கனடியத் தமிழர் தேசிய அவை தமிழ் இனஅழிப்பை எதிர்க்கும் அமைப்புடன் (Tamils Against Genocide-TAG) முறைப்படி இணைந்து மனித உரிமை மீறல்கள், இனவழிப்பு, போர்க்குற்றம் போன்றவற்றை புரிந்த சிறிலங்கா அரசையும் அதன் உயரதிகாரிகளையும் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்துகின்ற செயற்திட்டங்களில் பங்கேற்க தீர்மானித்துள்ளது.

<http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2010/07/21/Tamil-county-councils-TAG-announce-legal-partnership.aspx>



கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

United Nation Advisory Panel Submission

The United Nations Advisory Panel set up by Secretary General Ban Ki Moon to advise him of human rights violation in Sri Lanka during the end of the conflict has called for submissions from organizations and individuals.

The NCCT will be providing a submission to the advisory panel and encourage all organizations and individuals to do the same. NCCT will work with other like-minded organizations namely Center for War Victims and Human Rights (www.cwvhr.org) in encouraging the Tamil Canadians and non-Tamil Canadians to submit a submission to the UN Panel describing the importance of having an independent international inquiry to investigate Sri Lanka's war crimes.

கனடியத் தமிழர் தேசிய அவை ஆலோசனைக் குழுவிடம் தகவல்களை சமர்ப்பிய்யதற்கு தயாராகிக் கொண்டுள்வது.

இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் மீது கைது, தடுப்புக்காவல், சிறை, சித்திரவதை, கொலை, காணாமல்போதல், பெண்கள் மீதான வன்முறைகள், கட்டாயப் படுத்தப்பட்ட இடப் பெயர்வு போன்ற பல வன்செயல்கள் இடம் பெற்றுள்ளன, தற்போ முதும் இடம்பெறுகின்றன. ஐ. நா. செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஐ. நா. ஆலோசனைக்குழு, இறுதிப்போரின் போது இலங்கையில் இடம்பெற்ற இவ்வாறான மனித உரிமை மீறல்களையும், பாதிக்கப்பட்டோரின் விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு சமூக அமைப்புக்களையும், தனி நபர்களையும் கேட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டவாறு, கனடியத் தமிழர் தேசிய அவை தகவல்களை சேகரித்து அக்குழுவிற்கு சமர்ப்பிப்பது மட்டுமல்லாது, பிற சமூக அமைப்புக்களையும் தனி நபர்களையும் தகவல்களை சமர்ப்பிக்குமாறும் வேண்டி நிற்கின்றது. கருத்தில் ஒன்றுபட்டு இயங்கும் அமைப்பான போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமை மீறல்களுக்குமான நடுவம் (CWVHR) என்ற அமைப்புடன் இணைந்து கனடியத் தமிழர்களையும் கனடியத் தமிழர் அல்லாதோரையும் இவ் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றது.

கிடைக்கப்பெறும் தகவல்களை ஆவணப்படுத்தி கையளிப்பதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்ற நடவடிக்கைகளை சர்வதேச உலகிற்கு ஆதாரங்களுடன் நிரூபிப்பதுடன், இலங்கை அரசை சுயாதீன சர்வதேச நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தவும் வழி வகுக்கும் எனவும் கூறி நிற்கின்றது.





கனடியத் தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) Conseil National De Tamouls Canadien

NCCT's 20-20 vision for Canadian Tamils:

A blue print for Canadian Tamils Vision 20-20 is being developed.

To develop and implement this plan NCCT will engage the various Tamil community organizations and Tamil community members.

In this we would consider the following area: Social service, political engagement, Immigration services, employment, education, health, Tamil culture and heritage, remembering our identity.

Also we would analyze the needs of youth, seniors and women.

We will release the blue print before the end of the 2011 first quarter.

2020 கனடியத் தமிழர் மக்களின் முன்னேற்றமும் அதற்கான கனடியத் தமிழர் தேசிய அவையின் செயற்திட்டங்களும்.

கனடியத் தமிழர் தேசிய அவை அடுத்து வரப்போகின்ற பத்து வருட காலத்துக்குள் கனடியத் தமிழ் மக்களின் மேம்பாடு குறித்து அதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில், இனி வரும் சில மாதங்களுக்குள், பலதரப்பட்ட சமூக அமைப்புகள், அமைப்புகள் சார்ந்த தலைவர்கள், கனடிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் போன்றோரை இணைத்து இவ்ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளது.

இதில் குடிவரவு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், நீதி, மனித உரிமைகள், கலை, பாரம்பரியம், நினைவு கூர்தல், பொழுதுபோக்கு, சமூக/அரசியல் ஈடுபாடு போன்ற பல்வேறுபட்ட அம்சங்களையும் , இளையோர், பெண்கள், முதியோரின் தேவைகளையும் அவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு மேலும் இத்தொலை நோக்குத் திட்டத்திற்கு வலுச்சேர்க்கவுள்ளது.

2011 முதற் காலிறுதிப் பகுதியில், மேற்குறிப்பிட்ட படிநிலைகளுக்கான செயற்திட்டங்களை வெளியிடவும் தீர்மானித்துள்ளது.



கனடியத் தமிழர் தேசிய அவை
National Council of Canadian Tamils (NCCT)
Conseil National De Tamouls Canadien

Office Space:

பணிமனை மற்றும் தகவல்

NCCT opened its office at the following address:

கனடியத் தமிழர் தேசிய அவை தனது பணிமனையினை, ஸ்காபரோவில் திறந்து வைத்துள்ளது.

5310 Finch Ave East, Unit 10
Scarborough, Ontario. M1S 5E8.
Pone: 416-646-7624 / 1-866-263-8622
Email: info@ncctcanada.ca

5310 Finch Avenue East, Unit 10
Scarborough, Ontario
M1A 5E8
தொடர்புகளுக்கு:
416-646-7624 / 1-866-263-8622
மின்னஞ்சல்: **info@ncctcanada.ca**

The office will be open to public from Monday, December 6th, 2010. Office hours are 4pm to 8pm, Monday to Sunday.

வாரத்தில் ஏழு நாட்களும் பிற்பகல் 4.00 மணி தொடக்கம், 8.00 மணி வரை திறந்திருக்கும்.

Join us at Face book: National Council of Canadian Tamils (NCCT)

உறுப்பினர் அங்கத்துவம்

Membership Drive:


அங்கத்துவப் படிவங்களை மேற்குறிப்பிட்ட பிரதான பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம். கனடியத் தமிழர் தேசிய அவை தனது ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் தமிழ் மக்களாகிய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.

NCCT relies on each and every one of you to join our effort. Membership forms can be obtained at the NCCT head office.





Akshaya's Fashions



Varatha's SILK

ATTIC INSULATION

There are over 1 million homes with not enough
Attic Insulation!
is your home one of them?

Call for more information and free quotation:

மேலதிக விபரங்கட்கும், இலவச மதிப்பீட்டிற்கும் அழையுங்கள்:



Supa. Raventhiran
சுப. ரவீந்திரன்

ENERecon Inc.

Tel: **416-847-7171**

Cell: 416-939-9353

Fax: 416-847-7181

info@enerecon.com

www.enerecon.com

RIR RAJEE AUTO SERVICES

LICENSED TECHNICIANS ON DUTY
197 Bellamy Rd., Scarborough, ON M1J 2L3



WE DO BUY & SELL USED CARS

We Specialize Pre-Owned
Import & Domestic Vehicle

Complete Automotive Service & Repairs

INDRAN - Cell: 416 836 3130 / 416 759 2002

www.car399.com Email: rirrajeeautoservices@gmail.com



Century 21

Affiliate Realty Inc.
Member Broker
Broker

Thava Eliyathamby, MBA

Broker

"Committed to Excellence"

BUY SELL
MORTGAGES

Commercial Residential
Business Investment



INCOME TAX & ACCOUNTING SERVICE

Mathan Tax Service

Brilliant Brainers



JK — Grade 6

PREPARING YOUR CHILD FOR
HOME WORK AND SPECIAL TEACHING CLASSES

Teaching Classes For High School Students
Grade 7, 8, 9, 10, 11, 12.



Scarborough Location:

80 F Nashdene Rd. Unit 129

Scarborough, Ont.

M1V 5E4

Markham Location:

St. Andrews United Church

32 main St. Markham,

L6B 1G3

(416) 797 - 0267 / (416) 412 4357

இனம் தலைமுறையும் தலைமைத்துவமும்.

பொன்னையா விவேகானந்தன்.

கால்நூற்றாண்டு வாழ்வைக் கடந்து விட்டநிலையில், குடியேறிய புலங்கள் எங்கும் தம்மைத் தனித்துவ இனமாக அடையாளங் காட்டி, உறுதியாய் வேரூன்றிக் கொண்டிருக்கின்றது தமிழினம். புலங்களின் தன்மைகளுக்கு ஏற்ப, நெகிழ்ந்து கொடுத்து தம்மை நிலைநிறுத்தும் வல்லமை, நிகரற்ற கடின உழைப்பு என்பன, உறுதியான இருப்பின் தளத்திற்கான காரணிகள் எனக் கூறிக்கொண்டாலும், எம் தாயகத்தின் போரியல் பின்னணி இதில் பெறுகின்ற முதன்மைத்துவத்தை நாம் நினைவுறுத்திக்கொள்ளுதல் அவசியமாகின்றது. அத்தோடு தொடர் கின்ற நீண்ட பயணத்தில் இளைய தலைமுறையினருக்கான தலைமைத்துவக் கல்வியின் முதன்மைத் தேவையையும் நாம் புரிந்துகொள்ளுதலும் இக்கட்டுரையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒழுங்கில், “புலம்பெயர் தமிழ்ச்சமூகம்” பெற்றிருக்கும் இடம் எம் அறிவாற்றலாலும், பொருளாதாரத்தை மையப்படுத்திய கடும் முயற்சியாலும் தோன்றியதல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் கவனத்தை ஈர்த்த எம் தாயக விடுதலைப் போராட்டத்தின் வீரியமும், அதனோடு இணைந்த முனைப்பு மிக்க எம் எழுச்சியான நடத்தையுமே உலகின் கவனத்தை எம்மீது திருப்பியது. எமது எழுச்சி மிக்க போக்குகள், உலகின் அதிகார பீடங்களுக்கு மகிழ்ச்சி தந்தனவல்ல. ஆனால் எம் வலிமையை அவர்களுக்கு உணர்த்தியது.

ஐரோப்பிய அமெரிக்க வாழ்புலங்களில், ஈழப்போராட்டத்தின் தாக்கம் வலிமைபெறத் தொடங்கிய காலம் தொண்ணூறுகளின் பிற்பகுதிதான். இக்காலகட்டத்திற்கான தமிழ் ஊடகங்களும் பல்கிப் பெருகின. பல அமைப்புகள் தோன்றின. இவையாவும் இருவகைக்குள் அடக்கப்பட்டன. ஈழத்தேசியம் சார்ந்தவை, சாரதவை என்பதே இந்த இரு பிரிவுகள். ஈழத்தேசியம்



ஏதிலிகளை ஏற்றுக்கொள்வதில் முன்னிலை பெற்றுத் திகழும் நாடுகளில், கடந்த 25 ஆண்டுகளில் பெருமளவு குடியேறிய இனம் தமிழராவர். குடியேறிய புலங்களில், எதிர்கொண்ட வாழ்வியல் அறைகூவல்களோடு போராடி, வெற்றி கொண்டு குறுகிய காலத்தில் தம் இருப்பைத் தக்கவைத்தவர்கள் என்ற பெருமை தமிழருக்கு உண்டு. குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல இனமாகவும் தமிழர் கணிக்கப்பட்டுள்ளனர். புதிய களமொன்றில் குடியேறிய இனமானது, தமது தனித்துவச் செயற்பாடுகளின் வாயிலாக ஏனையோரின் கவனத்தை ஈர்ப்பது இயல்பான நடத்தையல்ல. இந்த உலக

சாராதவை என அடையாளம் காணப்பட்டவை தேசிய உணர்வு மிக்க மக்களால் ஒதுக்கப்பட்டன. ஏனையவை வளர்க்கப்பட்டன. ஊடகங்களில் தேசியப்பணி, அமைப்புகளின் பரப்புரை வாழ்புல மக்களிடையே ஈழத்தேசிய உணர்வை மேம்படுத்தியது. ஈழத்தேசிய செயற்பாடுகளின் வழி நின்று, வாழ்புலத் தளங்களில் தமிழர் பெருமளவு ஒன்று கூடினர். மாபெரும் கூட்டங்கள், நடை உலாக்கள், கலைநிகழ்வுகள், உண்ணாநோன்புகள், வீதி மறிப்புகள், கண்டனப் போராட்டங்கள் என அப்போது நாம் எழுச்சியோடு கூடினோம். ஐரோப்பிய, வட அமெரிக்கத் தற்காலத் தலைமுறையினருக்கு இவை புதிதாக இருந்தன. எம்மை ஆழமாகக் கவனிக்கத் தொடங்கினர்.

தாயக விடுதலை வேட்கையைத் தளமாகக் கொண்டு சில நாடுகளில் அரசியல் செயற்பாடுகளிலும் எம்மவர்கள் இறங்கினர். சிறிய நிர்வாக அலகுகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். பல அமைப்பு வகைப்பட்ட செயற்பாடுகள் அந்தந்த நாடுகளின் அரசு மட்டங்களுடன் உறவைப் பேணும் வகையிலும் அமைந்திருந்தன.

இதேவேளை, வளரும் இளம்தலைமுறை கல்வித்துறையில் தம் ஆற்றலை பெரிதும் வெளிப்படுத்தியது. பாடசாலை பக்கலைக்கழக அளவுகளில் கல்விச் செயற்பாடுகளில் பங்குகொள்ளும் தமிழ் மாணவர்களின் தொகையும், கல்வி இலக்குகளை எளிதாய் அடையும் முயற்சிகளும் எம் இனச் சிறப்புகளை வெளிப்படுத்தின.

கடின உழைப்பாளிகளான தமிழர், குறுகிய காலத்தில் பெற்ற பொருளாதார வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொழிற்றுறைகளில் தேர்ச்சி பெற்று, வெற்றிகரமாக அவற்றை நடத்துவதில் நம்மவர் பலர் சாதனை படைத்தனர்.

இவை போன்ற பல காரணங்களே, நாம் தனித்தவ இனமாகக் கணிக்கப்பட ஏதுக்களாயின.

இன்றும் இதே போன்ற செயற்பாடுகளின் வாயிலாக, நாம் எம் தனித்துவத்தைப் பேணி வருகின்றோமா என்ற வினாவை எழுப்பினால், சட்டென, ஆம் என்று பதிலிறுக்க முடியாது.

2009 மே திங்களுக்கு முன் எம்மிடையே காணப்பட்ட, ஈழத்தேசியத்தால் ஒன்றிணைக்கப்பட்ட ஆழப் பிணைப்பு இப்போது இல்லை. ஈழத்தேசியம் என்கின்ற ஒற்றை நூலால் நாம் அனைவரும் கட்டுண்டிருந்தோம். ஆழமான ஈடுபாடு இல்லாதவர் கூட, இருப்பின் அவசியம் கருதி ஈழத்தேசியத்தோடு இணைந்திருந்தனர்.

ஈழத்தேசியம் என்ற உயரிய உணர்வுநிலையில், முன்னெடுக்கப்பட்ட தாயகப் போராட்டம், பின்னடைவைச் சந்தித்தபோது, வாழ்புல மக்களின் ஈழத்தேசிய கட்டுகள் நெகிழ ஆரம்பித்தன. வன்கவர்வாளருக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டமே பின்னடைவுக்குள்ளானது. ஈழத்தேசியம் என்ற உயர் உணர்வோ, அரசியல் வழிப்பட்ட போராட்டமோ பின்னடைய வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஆனால் தன்னல உணர்வுகளை

மையப்படுத்தி இணைந்திருந்தோர், தேசியக் கட்டுகளை அவிழ்த்து விலக ஆரம்பித்தனர். ஈழத் தேசிய உணர்வு பயனற்றதெனவும், விடுதலைப் போராட்டம் முடிந்தது எனவும் கதை சொல்லத் தொடங்கியதோடல்லாமல், தலைமைகளிலும் குற்றம் கூறத் தலைப்பட்டனர். இப்படிக்கூறுவதன் வாயிலாக பிழைப்புக்கு வேறு வழி தேடினர்.

2009 மே திங்களுக்குப் பின் தோற்றங்கொண்ட இந்தக் குழமம் குறுகிய காலத்திற்குள்ளேயே வலுவழந்து விட்ட நிலையினை அண்மைக்காலச் செயற்பாடுகள் எடுத்துரைக்கின்றன. தளர்ச்சியுற்றிருந்த ஈழத்தேசிய உணர்வுகள் மீண்டும் மெல்ல மெல்ல எழுந்து உருக்கொள்வதை நாம் காண்கின்றோம்.

இந்நிலை தொடர்ச்சியாக அரசியல் வழிப்பட்ட, தாயக விடுதலை நோக்கிய செயற்பாடாக அமைய வேண்டுமானால், நாம் ஆற்ற வேண்டிய ஒப்பற்ற பணி இளந்தலைமுறையின் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்பதேயாகும். நாம் எம் இருப்புகளுக்காக பல துறைகளில் முதலீடு செய்துள்ளோம். எம் இன மேன்மைக்காக நாம் செய்திருக்கும் மிக உயர்ந்த முதலீடு எம் பிள்ளைச் செல்வங்களேயாகும்.

அடுத்து வரும் இருபது ஆண்டுகளுக்குள் வாழ்புலத் தமிழர் என அடையாளப்படுத்தப்பட இருப்பவர்கள் இவர்களே. எம் தலைமுறையை விட, கல்வியறிவில், நெகிழ்ச்சியற்ற உறுதியான உணர்வில், சிறந்து விளங்குகின்ற இளைய தலைமுறையே நாம் தொட முடியாத இலக்குகளைத் தொட வல்லவர்கள். அவர்களுக்கான தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கவேண்டியது எம் அனைவரினதும் கடமையுமாகும்.

ஆரம்பத்தில் கூறப்பட்ட வாழ்புலத் தனித்துவத்தை தொடர்ந்து பேணுவதற்கும், ஈழத்தேசியம் என்ற உயரிய உணர்வைத் தணிந்து போகாது கொண்டு செல்வதற்கும் நாம் இளைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த முயற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

நம் எதிரே குவிந்து கிடக்கின்ற பொறுப்புகள் ஏராளம். சமூக அக்கறையோடு நாம் இவற்றில் ஈடுபாடு கொள்ளவில்லை யானால், வாய்ப்புகளைத் தவறவிட்டது மட்டுமன்றி, நிகழுகின்ற வரலாற்றுத் தவறுகளுக்கும் வழி சமைத்தவர்களாவோம்.

News Letter - Summary – June 2011- 2nd Issue

Introduction: This is the second official newsletter from the National Council of Canadian Tamils (NCCT or “The Council”) to update community members on the progress of our work. We use these short newsletters to update you on major projects the Council is involved with. For instance, in the first newsletter we highlighted some of the Council's major initiatives including our work on: Tamil Remembrance Day, demonstrations against Sri Lankan war criminals, civic engagement at the municipal, provincial, and federal levels, and educating non-Tamils about the ongoing plight of our people.

This second newsletter will provide you with a succinct update of the Council's work from January 2011-June 2011.

Town hall meetings: Town hall meetings were held across the Greater Toronto Area and in Montreal. In these meetings the Council's structure, activities and future plans were thoroughly explained. The Town Halls also provided an excellent venue for community members to provide input on the future direction of the NCCT.

Public Demonstrations: On January 7th a public protest rally was held against War Criminal Mahinda Rajapaksa visiting U.K. On May 6th protest rallies were held along with other Tamil organizations against the continuous killing and abduction of Tamil civilians in Sri Lanka.

Rehabilitation: The NCCT is committed to helping provide humanitarian relief and rehabilitation for the war-affected Tamils living in the island. When Eastern Sri Lanka was hit by the floods, NCCT immediately donated \$6500 to help those who lost their livelihoods. NCCT continues to help families who are affected by the war.

Municipal Election and Federal Election: - NCCT actively encouraged voter turnout from Tamil Canadians in the recent Municipal and Federal elections through the “Vaakali Thamizha” campaign.

Genocide Remembrance Month:

- Blood Donation campaign with CBS: May 14th blood donation campaign in remembering the genocide of Tamils was held with overwhelming participation from the public.
- Big Bike Ride to help the Heart & Stroke Foundation Research.
- Genocide Remembrance Day - May 18th: A candle light vigil was held on May 18th with thousands of Tamils participating. Speakers at the rally included MPs, MPPs and prominent members of Canadian society. Nearly 8,000 members of the community participated.

In search of Justice: - NCCT endorsed a public forum along with other non-Tamil and Tamil community organizations.

NDP Convention and Passing of resolution: From July 17-19 a delegation of NCCT members along with the Tamil Workers' Alliance attended the 50th annual convention of the New Democratic Party of Canada. The Tamil delegation brought forward a resolution requesting the official opposition party of Canada to support the call for an international war crimes inquiry into Sri Lanka. The motion passed unanimously by over 1000 New Democrats from across Canada.

Channel 4 Killing Fields DVD distribution: There are over 50,000 DVDs that have been distributed by NCCT so far. Part of the distribution was global including Europe, New Zealand, India, Indonesia, Thailand, Kenya, South Africa. We continue to distribute to other community members, MPs, MPPs, and Councilors. The NCCT will continue the DVD distribution in its efforts to raise awareness about the war crimes and crimes against humanity committed by the Sri Lankan Government in 2009.

தமிழ் சமூகத்திற்கான கனடியத் தமிழர் தேசிய அவையின் முன்னேற்றகரமான செயற்பாடுகளின் இரண்டாவது உத்தியோகபூர்வமான செய்திமடல். எங்களின் பாரிய வேலைத்திட்டங்களை உங்களுக்கு அறியத்தருவதற்காக இச்சிறிய செய்தி மடலை நாங்கள் பயன் படுத்துகின்றோம். முதலாவது செய்திமடலில் எங்களால் நிறைவேற்றப்பட்ட பாரிய வேலைத் திட்டங்களைப்பற்றி உங்களுக்கு அறியத்தந்திருந்தோம். அவையாவன: சிறீலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான கவனயீர்ப்பு. கனடிய மாநகராட்சி மாகாண ஆட்சி மத்திய ஆட்சி மட்டங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியதோடு ஏனைய சமூகத்தினருக்கும் எமது மக்களின் தற்போதைய துன்பகரமான நிலைபற்றி போதிய விளக்கங்களை அளித்துள்ளோம்.

இச்செய்திமடலானது 2011ம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையான எங்களின் செய்திகளைத்தாங்கி வருகின்றது.

மக்கள் கருத்தாங்குகள்:

ரொறன்ரோ பெரும்பாகத்திலும் மொன்றிலிலும் மக்கள் கருத்தரங்குகளை நடாத்தினோம். இக்கருத்தரங்குகளில் மக்களவையின் அமைப்புப்பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் மிகவும் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டது. எங்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்குரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு இக்கருத்தரங்கத்தின்மூலம் மக்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.

கவனயீர்ப்பு:

போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சா மே 6ம் திகதி பிரித்தானியாவிற்கு பிரயாணிப்பதை எதிர்ப்புத் தெரிவித்தும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொலை கடத்தலென்பவற்றுக்கெதிராகவும் ஏனைய தமிழ் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து ஜனவரி 7ம் திகதி ஓர் பாரிய கவனயீர்ப்பை நடாத்தினோம்.

புனர்வாழ்வு:

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் செய்துவருகின்றோம். கிழக்குமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு உடனடி நிவாரணமாக கனடிய டொலர் 6500.00 வழங்கினோம். தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றோம்.

மாநகராட்சி மற்றும் மத்திய ஆட்சித்தேர்தல்களில் கனடியத் தமிழர் தேசிய அவையானது அண்மையில் நடந்து முடிந்த மாநகர மற்றும் மத்திய தேர்தலில் தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிப்பில் பங்குபற்றவேண்டுமென்ற கோரிக்கையான "வாக்களி தமிழா" என்ற பரப்புரையை செய்திருந்தது.

இனப்படுகொலை நினைவு வணக்க நிகழ்வுகள்:

கனடிய இரத்த வாங்கியுடன் இணைந்து இரத்ததானம். இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து 2011ம் ஆண்டு மேத் திங்கள் 14ந் திகதி பெருமளவிலான மக்களின் பங்களிப்புடன் ஓர் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டது. இருதய மற்றும் பக்கவாத நிறுவனத்திற்கு உதவியாக பெரிய உதைவண்டி ஓட்டம் நடாத்தப்பட்டது.

இனப்படுகொலை நினைவு தினம் மே 18: மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தார்கள். நினைவு தினக்கூட்டத்தில் பல்துறை சார்ந்த அறிஞர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மற்றும் கனடிய சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களும் சிறப்புரையாற்றினார்கள். ஏறக்குறைய 8000ற்கு மேற்பட்ட மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

நீதியைத்தேடி:

தமிழர் மற்றும் தமிழரல்லாத அமைப்புகளுடன் ஒன்றிணைந்து நீதிதேடலுக்கான பொதுமன்றமொன்று நடாத்தப்பட்டது.

புதிய ஜனநாயக கட்சியின் வருடாந்த மாநாடு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்:


யூன் மாதம் 17-19 வரை நடைபெற்ற மாநாட்டில் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தொழிலாளர்கள் கூட்டணியுடன் ஒன்று சேர்ந்து புதிய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவாககனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் 50 வது ஆண்டு மாநாட்டில் பங்குபற்றியது. தமிழ் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இலங்கைக்கெதிராக ஒரு சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கக் கோரும் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள். இத்தீர்மானமானது கனடா முழுவதும் இருந்து வந்த 1000 க்கும் மேற்பட்ட புதிய ஜனநாயக கட்சியினர்களினால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களம் இறுவட்டு விநியோகம்:

கனடியத்தமிழர் தேசிய அவையானது இதுவரை 50000 க்கு மேற்பட்ட ஒளித்தட்டுக்களை விநியோகம் செய்திருக்கின்றது. ஐரோப்பா நியூசிலாந்து இந்தியா இந்தோனேஷியா தாய்லாந்து கென்யா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல உலகநாடுகளும் இதில் அடங்கும். தொடர்ந்தும் நாம் பிற சமூக உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண உறுப்பினர்கள் மற்றும் மாநகர உறுப்பினர்கள் என்பவர்களுக்கும் விநியோகித்துக் கொண்டிருக்கின்றோம்.

The Queen Palace

Banquet Hall



FREE LIMO SERVICE
for your complete package!



C.K.Senthuran
416. 400. 8383



V.Vasaanth
416. 844. 0000



The Queen Palace Banquet Hall

1173 Brimley Road, Scarborough, ON M1P 3G5

416.439.9889

www.queenpalacebanquet.com | thequeenpalace@gmail.com



கனடியத் தமிழர் தேசிய அவை வழங்கும்

போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்கும் முகமாக

இசைச் சங்கமம் sabthaswaram 2012

FEBRUARY

18

SATURDAY

6:00PM

FEBRUARY

19

SUNDAY

6:00PM

Musical delights from
Music maestro, Kalai Maamani Unnikrishnan
Roshini

Music : Mega Tuners Aravinthan
Live Music and Dances!

Donation: \$20.00, \$30.00, \$50.00, VIP

NEW SPICELAND

Catering, Takeout & Bakery

Open 7 days
from **7 AM** to **11 PM**

Breakfast Special
7 AM to **10 AM**



சுவை மட்டுமல்ல...!
சுத்தம் மிகுந்த உணவுகளும்

'HOT'

FRESH

அறுசுவை உணவுகளின்
ஆலயம் 'நியூ ஸ்பைஸ்லாண்ட்'!
அனைத்து கனடியத், தாயக உணவுகளை
சுவையாகவும், சுத்தமாகவும்
சுடச்சுடப் பெற்றிட நாடுங்கள்
'நியூ ஸ்பைஸ்லாண்ட்'



Tel: 416-292 9769

6065 Steeles Avenue East (Markham & Steeles), Scarborough



கனடியத் தமிழர் தேசிய அவை
National Council of Canadian Tamils
Conseil National de Tamouls Canadien

416.646.7624
info@ncctcanada.ca • www.ncctcanada.ca